

# வாழ்த்துக்களும் சிறப்புரைகளும்

[4:10-18]

4:10-14ல் சேர்க்கப் பட்டுள்ள பவுலுடன் பயணம் பண்ணின அனைவரும் “யூஸ்து என்னப்பட்ட இயேசு” என்பவனைத் தவிர மற்ற அனைவரும் பிலேமோன் 23, 24ஆம் குறிப்பிடப்பட்டுள்ளனர். பவுல் வேறு இரண்டு நிருபங்களில் மட்டுமே ஒரு நீண்ட பட்டியலை எழுதியிருக்கிறார் (ரோமர் 16:1-23; 1 கொரிந்தியர் 16:10-20). இந்த நிருபங்களில் அவர் வாழ்த்தினவர் களெல்லாரும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர், ஆனால் கொலோசெயருக்கு எழுதின நிருபத்தில் தன்னோடு ரோமில் இருந்தவர்களை வரிசைப்படுத்தி கொலோசெயருக்கு வாழ்த்துதலைச் சொல்லுகிறார். இவர்களெல்லாம் அவருக்கு ஊழியஞ்செய்தவர்களும், தன்னோடிருந்த மற்றவர்களுக்குப் போதித்தவர்களும், அவரோடு காவல் வைக்கப்பட்டவர்களாமாயிருந்தனர். நிருபத்தை எழுதும் போது அவர்கள் பவுலோடு இருந்திருந்தால், அவர்கள் வாழ்த்துதலில் தங்களையும் சேர்த்துக் கொள்வதில் ஆவலாய் இருந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பவுலின் ஆறு உடன் ஊழியர்களே தங்களின் தனிப்பட்ட வாழ்த்துக்களை அனுப்பினார்கள். 1:1ல் பவுலுடன் தீமோத்தேயு பெயரிடப்பட்டிருந்ததால் அவன் சேர்க்கப்படவில்லை. வசனம் 10 பர்னபாவின் இனத்தானாகிய மாற்குவை அடையாளப்படுத்துகிறது.

வாழ்த்துச் சொல்லுவதாக பவுல் குறிப்பிட்ட மூன்று சகோதரர்கள் யூதப் பின்னணியை உடையவர்களாயிருந்தனர் (“விருத்தசேதனமுள்ளவர்களில்”; வசனம் 11). அவர்கள் மாத்திரமே பவுலுடன் இருந்து ஊழியஞ்செய்த உடன் வேலைக்காரர்களாயிருந்த யூதக் கிறிஸ்தவர்கள். பவுலின் உடன் வேலைக்காரர்களாயிருந்த அடுத்த மூன்று பேர் விருத்தசேதனமில்லாதவர்கள்; அதாவது, அவர்கள் புறஜாதிக்கிறிஸ்தவர்களாயிருந்தார்கள்.

தேசத்தவர்கள் (ஜாதிகள்) என்று சொல்லி பவுல் அவர்களுக்கிடையே வித்தியாசத்தை ஏற்படுத்தினமைக்கு ஒருவேளை யூத மற்றும் புறஜாதி சகோதரர்கள் கை கோர்த்து கர்த்தருக்கென்று பக்கம் பக்கமாய் நின்று பணியாற்றுகின்றனர் என்பதை கொலோசெயருக்கு உறுதியளிக்கும்படி செய்திருக்கலாம். ஒருவேளை புறஜாதி கிறிஸ்தவர்களும் யூதர்களைப் போலவே ஆழமாக சவிசேஷத்தைப் பரப்புவதில் தங்களை ஈடுபடுத்தியிருக்கிறார்கள் என்று கொலோசெயருக்கு தெரிவித்திருக்கலாம். ஒருவேளை இதற்கு மேலாக எதுவுமில்லாமலிருக்கலாம்.

பெரும்பாலும் விருத்த சேதனமில்லாதவர்களைக் கொண்டிருந்த

கொலோசே சபையில் இருந்த அங்கத்தினர்களெல்லாம், தங்களுடைய சக புறஜாதியினர் இயேசுவுக்கு ஊழியஞ் செய்வது கண்டு ஊக்கப்படுத்தப்பட்டிருக்கலாம். பவுல் யூத விசுவாசிகளால் மாத்திரம் சூழப்பட்டிராமல், எல்லா கிறிஸ்தவர்களோடும் வெளிப்படையாக ஊழியஞ்செய்து கொண்டிருந்தார். அவர்கள் “தேவனுடைய ராஜ்யத்தின் பொருட்டு” ஒன்றுபட்டு பிரயாசப்பட்டார்கள் (4:11).

David M. Hay கொலோசெயர், பிலேமோன் நிருபங்களில் குறிப்பிட்டிருக்கும் கிறிஸ்தவர்களின் பட்டியலில் உள்ள ஒற்றுமைகளையும் வித்தியாசங்களையும் சுட்டிக்காட்டினார்:

கொலோசெயர் 4ஐப் போலவே பிலேமோன் 23-24லும் எப்பாப்பிரா விடமிருந்தும், மாற்கு, அரிஸ்தர்க்கு, தேமா, மற்றும் லூக்கா (ஆகியோரிடமிருந்தும் அர்க்கிப்பு பிலேமோன் 2லும் ஒநேசிமு பிலேமோன் 10லும் குறிப்பிடப்படுகின்றனர்) வாழ்த்துக்கள் வரிசைப்படுத்தப்படுகிறது. மற்றொருபுறம், பிலேமோனில் தீகிக்குவை குறிப்பிடவில்லை, அதேபோல யுஸ்துவையோ நிம்பாவையோ குறிப்பிடவில்லை; மற்றும் கொலோசெயரில் பிலேமோனும் அபியாவும் குறிப்பிடப்படவில்லை.<sup>1</sup>

இரண்டு நிருபங்களிலும் பெயர்களின் வரிசை வித்தியாசப்படுகிறது. பவுல் இந்த மனுஷர்களின் பெயர்களை தனது பார்வைக்கு கண்டபடி அவரவர்களின் முக்கியத்துவத்துக்கு ஏற்ப அல்லது வாசகர்கள் பார்வையில் பட்ட முக்கியத்துவத்துக்கு ஏற்ப வரிசைப்படுத்தியிருக்கக் கூடும். பிலேமோன் 23, 24ல் பின்வருமாறு அவர்களை வரிசைப்படுத்துகிறார். எப்பாப்பிரா, மாற்கு, அரிஸ்தர்க்கு, தேமா, மற்றும் லூக்கா. கொலோசெயரில் 4:10-14ல் அரிஸ்தர்க்கு, மாற்கு, யுஸ்து என்னப்பட்ட இயேசு, எப்பாப்பிரா, லூக்கா, மற்றும் தேமா ஆகியோர் தீகிக்கு, ஒநேசிமுவுக்குப் பின் வரிசைப்படுத்தப்படுகின்றனர்.

## உடன் வேலைக்காரர்களிடமிருந்து வாழ்த்துக்கள் (4:10-14)

<sup>10</sup> என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக் குறித்துக் கட்டளை பெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கீகரித்துக் கொள்ளுங்கள். <sup>11</sup> யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுகிறான். விருத்தசேதனமுள்ளவர்களில் இவர்கள் மாத்திரம் தேவனுடைய ராஜ்யத்தின் பொருட்டு என் உடன் வேலையாட்களாயிருந்து, எனக்கு ஆறுதல் செய்து வந்தவர்கள். <sup>12</sup> எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும், கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளமுள்ளவர்களாயும் நிலைநிற்க வேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான். <sup>13</sup> இவன்

உங்களுக்காகவும், லவோதிக் கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன். <sup>14</sup>பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

“என்னோடே கூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்” (4:10)

அரிஸ்தர்க்கு, என்பதன் நேரடிப் பொருள் “சிறப்பான ஆளுனர்,” மக்கதோனியாவிலுள்ள தெசலோனிக்கே அவனது சொந்த ஊர். அவன் பவுலின் மூன்றாவது சவிசேஷப் பயணத்தின்போது அதிகமாக அவரோடேகூட பயணம் பண்ணினவன். வாழ்த்துதல் சொல்லியவர்களின் வரிசையில் அவனை முதலாவதாகக் குறிப்பிடுவதிலிருந்தே பவுல் அவனிடத்தில் வைத்திருந்த மரியாதையைக் காட்டுகிறது. அவன் பவுலைச் சந்தித்த பிறகு அவரோடே கூட ஒரு நெருக்கமான நட்பை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும் ஏனெனில் அவனும் லூக்காவும் மட்டுமே பவுலோடு கூட ரோமாபுரிக்கு கப்பலில் பயணித்திருக்க வேண்டும் (நடபடிகள் 27:2).

என்னோடே கூட காவலிலிருக்கிற என்ற சொற்றொடர் (*sunaichmalōtos mou*), நேரடியாக மொழிபெயர்த்தால், அரிஸ்தர்க்கு பவுலோடே “கூட யுத்தக் கைதியாக காவலில் வைக்கப்பட்டிருந்தான்” என்று பொருள்படும், இதே சொற்றொடர் தான் பவுலின் இனத்தாராகிய அன்றோனிக்கை மற்றும் யூனியா ஆகியோருக்கும் ரோமர் 16:7ல் பயன்படுத்தப்படுகிறது, இதே முறையில் பிலோமோனுக்கு எழுதப்பட்ட நிருபத்தில் பவுல் எப்பாப்பிராவைக் குறித்து எழுதுகிறார், ஆனால் அரிஸ்தர்க்குவை அப்படி குறிப்பிடவில்லை. அதே வேளையில் அரிஸ்தர்க்குவும் பவுலுடன் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக - அதே சவிசேஷத்தைப் பிரசங்கித்த காரணத்துக்காக அவன் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக கொலோசெயரில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. பவுல் இதை ஒரு உருவகமொழியில் தன்னோடு கூட சிறைவைக்கப்பட்டதாக அல்லது கிறிஸ்துவுக்கு உழியும் செய்யும்படிக்கு எழுதியிருக்கக் கூடும், அநேகமாக, “காவலில் வைக்கப்பட்டவன்” என்பது நேரடிப் பொருளில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது, பவுல் தன்னை இயேசுவுக்காக யுத்தம் செய்யும் வீரனாக காவலில் வைக்கப்பட்டிருந்ததாகப் பாவித்தார். கிறிஸ்துவுக்கான ஆவிக்குரிய இந்த யுத்தத்தில் அரிஸ்தர்க்கு பவுலோடு கூட பக்கம்பக்கமாக நின்று யுத்தம் செய்கிறவனாயிருந்தான்.

அப்போஸ்தலர் நடபடிகளில் அரிஸ்தர்க்கு முதலாவதாக வரிசைப்படுத்தப்படுகிறான், பவுலுக்கு எதிராக கலகம் வெடித்தபோது எபேசுவிடே அவனும் இருந்தான். அவனும் காயுடும் கலக்காரர்களால் இழுத்துக் கொண்டு போகப்பட்டு அரங்க சாலைக்குள் கொண்டு போகப்பட்டார்கள் (19:29). பவுலோடு கூட மக்கதோனியாவுக்குப் போனபிறகு, அவன் மற்றவர்களோடு கூட பவுலுக்காக காத்திருக்கும்படி முன்பதாகவே துரோவாவில் போய் காத்திருந்தான் (20:4, 5). அங்கிருந்து அவனும் செக்குத்தும் பவுலோடு கூட தெசலோனிக்கேயாவிலிருந்து வந்திருந்த சில முகவர்களுடன் எருசலேமிலிருக்கிற சகோதரர்களுக்கு தரும்படி பணத்தை எடுத்துக் கொண்டு போனார்கள் (காண்க 24:17).

இரண்டு வருடங்களுக்குப் பிறகு (24:27), அவனும் லூக்காவும் பவுலோடு கூட ரோமாபுரிக்குப் போக செசரியாவில் கப்பல் ஏறினார்கள், பிறகு ஒரு காவலில் வைக்கப்பட்டவரானார் (27:1, 2). அங்கே ரோமில் தங்கியிருந்தபோது, பவுலுடன் ஊழியக்காரனாகவோ அல்லது உடன் காவல் வைக்கப்பட்டவராகவோ இருந்திருக்கிறார். மீறாவிலிருந்து தனது சொந்த ஊராகிய தெசலோனிக்கேயாவுக்கு திரும்பிப் போய் விட்டதாக சிலர் கருதுகின்றனர், அங்கே பவுலும் லூக்காவும் கப்பல்களை மாற்றிக் கொண்டனர் (27:5, 6). அவன் பவுலோடு கூட ரோமாபுரியிலிருந்து கொலோசெயர் நிருபம் எழுதப்படும்போது இருந்திருப்பதால் மேற்சொன்ன கருத்து சந்தேகமளிக்கின்றது.

**“பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக் குறித்துக் கட்டளை பெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால், இவனை அங்கீகரித்துக் கொள்ளுங்கள்” (4:10)**

பவுலைப் போலவே (நடபடிகள் 13:9), மாற்குவிற்கும் இரண்டு பெயர்கள் இருந்தன (நடபடிகள் 12:25). அவனுடைய எபிரெயப் பெயர் யோவான் - நேரடிப் பொருளில், “தேவன் கிருபையாயிருக்கிறார்,” அவனுடைய கிரேக்கப் பெயர் “மாற்கு,” இதன் பொருள் “ஒரு பெரிய சுத்தியல்.” பவுல் அவனை அவனுடைய கிரேக்கப் பெயரால் மட்டுமே அழைத்தார் (கொலோசெயர் 4:10; 2 தீமோத்தேயு 4:11; பிலேமோன் 24). இதே போலதான் பேதுருவும் அவனை அழைத்தார் (1 பேதுரு 5:13), அரிஸ்தர்க்குவுடன், மாற்கும் வாழ்த்துதலை அனுப்பினான்.

லூக்கா மாற்கை “யோவான் என்று அழைக்கப்பட்ட மாற்கு” என்று அறிமுகப்படுத்தினார் (நடபடிகள் 12:12, 25; காண்க 15:37) பின்னதாக அவனை “யோவான்” என்று மட்டுமே அழைத்தார் (13:5, 13). எருசலேமிலிருந்த கிறிஸ்தவர்கள் அவனுடைய தாயாகிய மரியாளுடைய வீட்டில் கூடி, பேதுரு சிறையாக்கப்பட்டிருந்த வேளையில் சிறைச்சாலையிலிருந்து விடுதலையடைய றெபுரம் பண்ணினார்கள். பேதுரு சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்ற போது, அந்த வீட்டிற்குப் போனார், இது கிறிஸ்தவர்கள் கூடிவருகிறதற்கான அங்கீகரிக்கப்பட்ட வீடாக இருந்துள்ளது என்று காணுகிறது (நடபடிகள் 12:12). மாற்குவின் தகப்பனாரைக்குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.

பவுல் முதல் சவிசேஷப் பயணத்தை தனது உறவினரான, பர்னபாவுடன் மாற்கு துவக்கினான். சாலமி மற்றும் பாப்போ ஆகிய சீப்புருத்தீவிலிருந்த பட்டணங்கள் வரை சென்று, பிறகு பம்பிலியாவிலிருந்த பெர்கேவுக்கு நிலம் வழியாகப் போனான் (நடபடிகள் 13:13), அங்கிருந்து எருசலேமிற்குத் திரும்பிப் போனான் (நடபடிகள் 13:5-13).

மாற்கு ஊழியத்தை விட்டு ஏன் திரும்பிப் போனான் என்று நிச்சயமாக ஒருவருக்கும் தெரியவில்லை, ஆனால் பல காரணங்கள் கருத்தாகச் சொல்லப்படுகிறது. பர்னபாவுக்குப் பதிலாக பவுல் தலைமையேற்று முக்கியப் பேச்சாளராக இருந்தபடியால் பொறாமை கொண்டு திரும்பிப்போனானா? பவுலுக்கு இருந்த சுகவீனம் (கலாத்தியர் 4:13-15) ஒருவேளை தொற்று நோயாக மாறி மற்றவர்களையும் பிடிக்குமென்று பயந்து போய் விட்டானா? 2 கொரிந்தியர் 11:24-27ல் குறிப்பிடப்பட்டவைகளான, பவுல்

சகித்துக்கொண்ட உபத்திரவங்களைக் கண்டு, இந்த வாலிபன் தன் சொந்த ஊரை விட்டு வெளியிலே வந்திருக்கிற அந்த வேளையில் விசேஷமாக மிரட்டலைக் கொடுத்திருக்கக் கூடுமா? தான் எதிர்பார்த்த அளவுக்கு ஊழியம் வெற்றியளிக்கவில்லை என்ற ஏமாற்றமா? அவன் தன் இடத்திற்குத் திரும்பிப் போனதற்கான காரணமாக இவைகளில் எதுவாகவும் இருக்கலாம்; முதலில் சொல்லப்பட்ட காரணம், அநேகமாக, கடைசி சாத்தியமாக இருக்கலாம்.

மாற்கு மிக அவசரப்பட்டு ஊழியத்தை விட்டு போனபடியினாலே அவன் இன்னொரு ஊழியப் பயணத்துக்குப் போக அவன் ஆயத்தமாயில்லை என்று பவுல் நினைத்தார் இது ஒரு தீவிரமான ஏற்புடமையை இல்லாமல் செய்து பவுலுக்கும், சீப்புருத்தீவானான பர்னாபாவுக்குமிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது (நடபடிகள் 4:36), ஆதலால் ஞானமாய் தனது இனத்தானாகிய மாற்குவைக் கூட்டிக் கொண்டு தனக்கு பரிச்சயமான சொந்த மாநிலத்தில் சவிசேஷ ஊழியம் செய்யும்படி புறப்பட்டுப் போனான் (நடபடிகள் 15:39). பவுலுக்கு மாற்குவினிடத்தில் எவ்வித பகைமையும் இல்லை, ஆனால் அந்த வாலிபன் இன்னும் முதிர்ச்சிபெற்று உறுதிப்பட வேண்டும் என்று விரும்பினார் பர்னாபாவும் இதை உணர்ந்தே இருந்தான், எனவே, மற்றவர்களுக்கு ஆறுதலின் மகனாக இருந்த அவன், மாற்குவுடன் தங்கி பொறுமையாக அவனுக்கு உதவி செய்து கிறிஸ்துவுக்கு ஒரு நல்ல சேவகனாக மாற்றவிழைந்தான். இது உண்மையாக இருந்திருக்குமானால், பர்னாபாவின் முயற்சி ஒரு பயனுள்ள காரியம் என்பது நிரூபணமாகிறது.

பர்னாபாவை பவுல் எந்த ஒரு அறிமுகம் செய்யாமல் குறிப்பிடுவதால் கொலோசெயில் இருந்த சபையில் அவன் நன்கு அறியப்பட்டிருந்தான் என்று தெரிகிறது. அவன் மாற்குவை விட நன்கு அறியப்பட்டவனாயிருந்திருக்கிறான். அப்படியிருக்குமானால், சபை மாற்குவின் மீது ஆர்வம் கொண்டிருந்திருக்கும் ஏனெனில் அவன் “பர்னாபாவின் இனத்தானாயிருந்தான்.”

இன்றைய வாசகர்களுக்கு அதிகமான விளக்கங்கள் தேவைப்படும் நிலையில், பவுல், மாற்கு குறித்து எழுதும் போது அவருடைய மனதில் இருந்தவைகளை விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டிய நிலையில் அன்று நிருபத்தைக் கொண்டு போனவர்களும் பெற்றுக் கொண்டவர்களும் இவனைக் குறித்து கட்டளை பெற்றிருக்கிறீர்களே என்று எழுதியிருப்பதைக் கொண்டு பவுல் சொன்னதைப் பொருளை நிச்சயமாக புரிந்து கொண்டிருப்பார்கள். பவுல் ஏற்கனவே கொலோசெயர்களின் மாற்குவை குறித்த தொடர்புடையவராயிருந்தார் ஆதலால் எனவே இந்த நிருபத்தில் அதை மீண்டும் குறிப்பிட வில்லை. அவனை வழிகாட்ட வேண்டிய சபையின் தேவைகளைக் குறித்த அறிவுரைகளை அவர் உட்படுத்தியிருக்கலாம் அல்லது அவனைத் தங்க வைத்து பராமரிக்கும்படி அறிவுரை கூறியிருக்கலாம்.

பவுல் மாற்கை அங்கீகரித்துக் கொள்ளும்படி (dechomai) சொன்னார். இந்த வார்த்தையின் பொருள் புதிதாய் வருகிற ஒரு நபருக்கோ அல்லது விருந்தாளிகளுக்கோ காட்டும் உபசரிப்பு என்று பொருள்.<sup>2</sup> யாரோ ஒருவர் நன்கு ஏற்றுக் கொள்ளப்பட ஏதுவாக உபசார நிருபங்கள் (2 கொரிந்தியர் 3:1) அடிக்கடி அனுப்பப்பட்டது. ஒரு அறிமுகமாகாத நபரின் வருகைக்கு முன்பாக இவைகள் அனுப்பப்பட்டு வாசிக்கிறவர்கள் அவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் தங்க வைக்கவும்

ஊக்கமளிக்கப்பட்டிருந்தனர்.

மாற்குவின் பயணத்திட்டத்தைக் குறித்து பவுல் உறுதியாய்த் தெரிந்திருக்க வில்லை, ஆகிலும் பவுல் ஏற்கனவே அவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தபடி மாற்கு கொலோசெ போவானானால் அவைகளைப் பின்பற்றும்படி கேட்டார். சிலர் மாற்குவைப் பற்றி பவுலுக்கும் பர்னபாவுக்குமிடையே ஏற்பட்ட உட்பூசலை அறிந்திருக்கலாம் எனவே மாற்குவிற்கு அன்பு காட்டி அவனுடைய தேவைகளுக்கு உதவலாமா என்பது குறித்து சந்தேகப்பட்டிருக்கக்கூடும் பவுல் அவர்களுக்கு உறுதியளித்து, அவர்கள் “அவனை அங்கீகரிக்கும்படி” சொன்னார். பவுலின் உடன் வேலையாட்களில் அவனும் ஒருவன் எனவே அவர் கனத்துக்கும் உதவிக்கும் பாத்திரமுள்ளவன். பவுலின் நிருபத்தில் மாற்குவும் யுஸ்துவோடு சேர்க்கப்பட்டு “இவர்கள் எனக்கு ஆறுதல் செய்தவர்கள்” என்று 4:11ல் குறிப்பிட்டார். ஒரு காலத்தில் பவுலால் மறுப்பு தெரிவிக்கப்பட்ட அந்த வாலிபன் இப்பொழுது பவுலுக்கு ஆசீர்வாதமும் தேறுதலாகவும் மாறினான்.

இந்த நிருபத்தை அவர் எழுதும்போது பவுலுக்கும் மாற்குவிற்கும் இடையேயான நட்பு மீட்கப்பட்டிருந்தது. மாற்கு அவரைச் சந்திக்கும்படி ரோமாபுரி சிறைச் சாலைக்கு (காவல் வீட்டுக்குப்) போனான், அங்கே அவருடன் தங்கியிருந்த போதுதான் கொலோசெயர் மற்றும் பிலேமோன் நிருபங்களை அவர் எழுதினார். பவுல் அவனை ஒப்புக் கொடுத்த “உடன் வேலையான்” என்பதாகக் குறிப்பிட்டார் (பிலேமோன் 24). அவனைக் குறித்து பெருமையுடன் சிபாரிசு செய்கிறவராயிருந்தார். பவுல் அவனையும் சேர்த்து பிலேமோன், அப்பியா மற்றும் அர்க்கிபு ஆகியோருக்கு வாழ்த்துதலைச் சொன்னார் (பிலேமோன் 1, 2, 23, 24), அதாவது அவர்களை அவன் தனிப்பட்ட ரீதியில் சந்தித்திருக்கிறான் என்பது ஆலோசனையாக சொல்லப்படுகிறது.

பின்னதாக, பவுலும் மாற்கும் சில காலம் பிரிந்திருந்தனர்; ஆனால் ரோமில் பவுலின் இரண்டாம் சிறைக்காவலில் இருந்த போது, விரைவாகவே மாற்கு தனக்கு உதவிகரமாக இருப்பான் என்று உணர்ந்து அவனுக்காக சொல்லி அனுப்பினான். அவர் தீமோத்தேயுவுக்கு எழுதி, “மாற்குவை உன்னோடே கூட்டிக் கொண்டு வா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்” என்றார் (2 தீமோத்தேயு 4:11). அந்நேரத்தில் மாற்கு எபேசுவிலே தீமோத்தேயு கூடவோ அல்லது அருகிலிருந்த கொலோசெ பட்டணத்திலோ இருந்திருக்கலாம் (1 தீமோத்தேயு 1:3). எழுதப்பட்ட எந்த பதிவேட்டிலும் மாற்கு கொலோசெயிக்கு பயணம் பண்ணினதாக குறிப்பிடப்படவில்லை; ஆனால் தகவல்களை ஒன்று திரட்டிப் பார்க்கும் போது, நாம் நியாயமான முறையில் அவன் அங்கு போயிருந்தான் என்ற முடிவுக்கு வர இயலும்.

அனைத்துக் குறிப்புக்களின்படி, மாற்கு கர்த்தருக்கென்று மிகப்பெரிய ஊழியக்காரனாக வளர்ந்திருந்தான். தனது ஊழியத்தை ஆட்டங்காணத்தக்க வகையில் ஆரம்பித்த ஒரு நபர் சந்தோஷமான முடிவை கண்டடைந்தான். அவனுடைய பெயரைக் கொண்ட சவிசேஷ விபரங்களுக்கு அவன் தான் ஆசிரியர் என்று புறம்பான சாட்சியங்கள் உறுதியளிக்கின்றனர். மாற்குவின் பெயர் கடைசியாக ஏவப்பட்ட பேதுருவின் நிருபங்களில் காணும் வசனங்களில் காணப்படுகிறது, ஒருவேளை அவன் ரோமில் பேதுருவுடன்

இருந்திருக்கிறான் என்பதை இது குறிப்பிடுகிறது (1 பேதுரு 5:13).

**“யூஸ்து என்னப்பட்ட இயேசுவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்” (4:11)**

தன் உடன் வேலையாளாக பவுல் சேர்த்துக் கொண்ட அடுத்த நபர் யூஸ்து எனப்பட்ட இயேசு. “இயேசு” (*Iesus*) என்பது எபிரேய பெயரான யோசுவாவின் கிரேக்கப்பதம் - நேரடிப் பொருளில், “தேவன் இரட்சிக்கிறார்” அல்லது “தேவன் இரட்சிப்பாயிருக்கிறார்” என்பதாகும். இந்த பெயர் யூத சமுதாயங்களில் பொதுவான ஒன்று (நடபடிகள் 13:6), இப்பெயர் உலகத்தின் இரட்சகர் இயேசு என்பதும் ஒன்றுதான். இரண்டாம் நூற்றாண்டில் வழக்கமாக யாருக்கும் இந்தப் பெயர் வழங்கப்படவில்லை. பவுலால் யூஸ்து என்று அழைக்கப்பட்ட இந்த நபரின் பெயர், ஒரு பொதுவான இலத்தீன் பெயர், யூதர்களுக்குள் வழங்கப்பட்டது, இதன் பொருள் “நீதியுள்ள ஒருவன்” அல்லது “நீதிமான்” என்பது.

“யூஸ்து என்னப்பட்ட” என்பது இந்த நபர் தனது எபிரேய பெயரான “இயேசு” என்பதைவிட இலத்தீன் பெயரால் நன்கு அறியப்பட்டிருந்தான். என்று சுட்டிக்காட்டுகிறது. இரட்டைப் பெயர்களைத் தரித்துக் கொள்வது, அதாவது எபிரேய மொழியில் ஒன்று கிரேக்க மொழியில் மற்றொன்று, யூதக் கலாச்சாரத்தின்படி சாதாரணமானது. இதற்கு உதாரணமாக “சீமோன் ... என்னப்பட்ட பேதுரு” (மத்தேயு 4:18), “யோசேப்பு... என்னப்பட்ட பர்னபா” (நடபடிகள் 4:36), மற்றும் “யோவான் ... என்னப்பட்ட மாற்கு” (நடபடிகள் 12:12).

**“விருத்தசேதனமுள்ளவர்களில் இவர்கள் மாத்திரம் தேவனுடைய ராஜ்யத்தின் பொருட்டு என் உடன் வேலையாட்களாயிருந்து எனக்கு ஆறுதல் செய்து வந்தவர்கள்” (4:11)**

பவுல் குறிப்பிட்ட முதல் மூன்றுபேர் யூதர்கள் என்று விளக்கமாகக் குறிப்பிட வில்லை; மாறாக, அவர் அவர்கள் விருத்தசேதனமுள்ளவர்களிலிருந்து வந்தவர்கள் என்று சொன்னார். முன்னும் பின்னும் வருகிற வசனப்பகுதிகளில் குறிப்பாகச் சொன்னாலொழிய, “யூதர்கள்” எனும் பதம் பெரும்பாலும் எப்பொழுதும் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றுவோரை மட்டுமே குறிப்பிடும், அவர்கள் கிறிஸ்தவத்திற்கு மனம் மாற்றம் பெறாதவர்கள் (நடபடிகள் 9:22, 23; 13:43, 45). இன்னொருபுறம் பார்த்தால், யூதமத நம்பிக்கையுள்ள ஒருவன் கிறிஸ்தவனாக மாறியிருந்தாலும் அவன் இன்னமும் யூதனென்றே அழைக்கப்படுவான். பேதுரு தன்னுடைய போர்த்தகையில் தன்னையும் உட்படுத்தி யூதர்கள் அந்நியர்களுடன் கலந்து வாக்கு வரத்தாயிருக்கக் கூடாது என்று சொன்னார் (நடபடிகள் 10:28). ஆக்கில்லா, ஒரு கிறிஸ்தவன், ஒரு யூதனென்று அழைக்கப்பட்டான் (நடபடிகள் 18:2), மற்றும் யாக்கோபு குறிப்பிட்ட சில விசுவாசிகளை யூதர்கள் என்றே அழைத்தார் (நடபடிகள் 21:20, 21). பவுல் ஒரு கிறிஸ்தவனாக மாறின் பின்னும் தன்னை யூதனென்று அழைத்துக் கொண்டார் (நடபடிகள் 21:39; 22:3).

பவுல் தேவனுடைய ராஜ்யம் என்பது நிகழ்கால உண்மை என்பதாகப்

பேசினார் (காண்க 1:13; ரோமர் 14:17; 2 தெசலோனிக்கேயர் 1:5). எபேசலிலும் மற்ற இடங்களிலும் பிரசங்கம் பண்ணி, ரோமாபுரி உட்பட இரண்டு வருடங்கள் இந்த ராஜ்யத்தைக் குறித்து போதித்து வந்தார் மற்ற சந்தர்ப்பப்பகுதிகளில் “தேவனுடைய ராஜ்யமே” இம்மையில் இந்த வாழ்க்கையைத் தொடர்ந்து வரும் உலகமாகச் சொல்லப்படுகிறது.<sup>3</sup> பவுல் இந்தப் பதத்தை தன்னுடைய பதிமூன்று நிருபங்களில் ஆறு நிருபங்களில் சேர்த்துள்ளார் (ரோமர் 14:17; 1 கொரிந்தியர் 6:9, 10; 15:50; கலாத்தியர் 5:21; எபேசியர் 5:5; கொலோசெயர் 4:11; 2 தெசலோனிக்கேயர் 1:5).

**உடன் வேலையாட்கள்** (*sunergoi*) என்பது பொதுவாக கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தாது, ஆனால் தங்கள் பிரயாசங்களால் சவிசேஷத்தை பரப்புவதில் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர் (காண்க 3 யோவான் 8). தேவனுக்கு உடன் வேலையாட்களாயிருப்போரையும் (1 கொரிந்தியர் 3:9; 1 தெசலோனிக்கேயர் 3:2), “கிறிஸ்துவுக்குள்” (ரோமர் 16:3, 9) பவுலுடன் (ரோமர் 16:21; பிலிப்பியர் 2:25; 4:3; பிலேமோன் 24), மேலும் கிறிஸ்தவ சமுதாயத்துக்கும்கூட (2 கொரிந்தியர் 1:24; 8:23) பயன்படுத்தப்பட்டது.

பவுலுக்கு ஆறுதல் செய்தவர்கள் (*parēgoria*) அரிஸ்தர்க்கு, மாற்கு, மற்றும் யூஸ்து. புதிய ஏற்பாட்டில் இந்த வார்த்தை இங்கு மட்டுமே காணப்படுகிறது. திருமறைக்கு அடுத்த இலக்கியங்களில் “ஆறுதல்” என்ற அர்த்தத்தையும் உள்ளடக்கியுள்ளது. அவர் கிறிஸ்துவுக்கு ஒரு பெரிய ஊழியக்காரனாயிருந்த போதிலும், மற்றவர்களைப் போலவே பவுலுக்கும் ஆறுதல் தேவைப்பட்டது. கொரிந்துவில் இருந்தபோது கிறிஸ்து அவனுக்குத் தரிசனமாகி அவனுக்கு ஆறுதல் அளித்தார் (நடபடிகள் 18:9, 10; காண்க 2 கொரிந்தியர் 1:3, 4). அவர் தனிமையில் பயணம் செய்வதோ அல்லது தங்கியிருக்கவோ செய்யாமல், மற்றவர்களைத் தன்னோடு கூட இருக்கும்படி தெரிவு செய்து கொள்வார். அவர் தன்னுடைய இரண்டாவது சவிசேஷப் பயணத்தில் அத்தேனே பட்டணத்திற்குப் போனபோது, சீலாவுக்கும் தீமோத்தேயுவுக்கும் “சொல்லியனுப்பி சீக்கிரத்தில் தன்னிடம் வரும்படி” கூறினார் (நடபடிகள் 17:15). தெசலோனிக்கேயாவில் இருந்தவர்களினிமித்தம் அத்தேனே பட்டணத்தில் தனித்து விடப்பட விருப்பம் தெரிவித்தார் (1 தெசலோனிக்கேயர் 3:1). உடனிருப்போர் தனக்குத் தேவை என்று உணர்ந்து, இப்படியாக எழுதினார், “மேலும் நான் கிறிஸ்துவின் சவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி துரோவாபட்டணத்தில் வந்த போது, கர்த்தராலே எனக்கு கதவு திறக்கப்பட்டிருக்கையில், நான் என் சகோதரனாகிய தீத்துவைக் காணாதபடியினாலே, என் ஆவிக்கு அமைதலில்லாதிருந்தது ...” (2 கொரிந்தியர் 2:12, 13).

**“உங்களைச் சேர்ந்தவனாகிய எப்பாப்பிரா” (4:12)**

**எப்பாப்பிரா**, “லூக்கா,” மற்றும் “தேமா” (காண்க வசனம் 14) ஆகியன புறஜாதிப் பெயர்கள். தனது உடன் வேலைக்காரர்களாகிய யூதர்களிடமிருந்து வாழ்த்துக்களைச் சொன்னபின் பவுல் தன்னுடைய புறஜாதி உடன் வேலையாட்களிடமிருந்து பெயரிட்டுச்சொல்லி வாழ்த்துகிறார்.

பவுல் எப்பாப்பிராவைக்குறித்து உயர்ந்த மதிப்பீட்டை வெளிப்படுத்தி



தனது உடன் வேலையாளாகச் சேர்த்து இந்நிருபத்தின் முன்னுரையில் குறிப்பிட்டார் (1:7). அவனுடைய முழுப்பெயர் எப்பாப்பிரா தீத்து. பிலிப்பிய நிருபத்தை பவுல் எழுதிய போது அவனுடன் இருந்த நபர் பிலிப்பிலிருந்து வந்தவனல்ல (பிலிப்பியர் 2:25; 4:18).

எப்பாப்பிரா கொலோசெயர்களுக்கு நெருங்கிவவனாக இருந்திருக்க வேண்டும். எப்பாப்பிராவை தீமோத்தேயுவுடனோ அல்லது தீமோத்தேயுவுக்குப் பதிலாகவோ ஏன் பவுல் உள்ளடக்கவில்லை? நிருபத்தை எழுத உதவிசெய்தவர்களின் பட்டியலில் அறிமுகவுரையில் அவனை அவர் ஏன் சேர்க்கவில்லை? ஒரு சிறைப்பட்டவனாக, அவன் பவுலிடமிருந்து பிரிக்கப்பட்டவனாகவும் அடிக்கடி காணப்படாதவனாகவும் இருந்திருக்கக் கூடும். மேலும் அவன் பவுலுடன் சிறைவைக்கப்பட்டிருந்தவனானால் (பிலேமோன் 23), அவன் பயணம் பண்ண இயலாதவனாகவும் இருந்தான், அவனை தீகிக்குவுடனும் ஒநேசிமுவுடனும் நிருபத்தை கொடுக்கும்படி பவுல் ஏன் அனுப்பவில்லை என்பதை விளக்கப்படுத்துக.

**உங்களைச் சேர்ந்தவன்** என்பது எப்பாப்பிராவின் சொந்த ஊர் கொலோசெ என்பதையும் அல்லது அவன் தன்னை அந்த பிராந்தியத்திலிருந்து வந்தவன் அல்லது கொலேசெயிலிருந்து உள்ளூர்சபையைச் சேர்ந்தவன் என்பதாகக் கருதினதாகவும் குறிப்பிடுவதாயிருக்கலாம். அவன் கொலோசெயிலும் அதே போல லவோதிகேயாவிலும் ஏரோபோலியிலும் ஊழியம் செய்யத் தெரிவு செய்து கொண்டிருக்கக் கூடும், ஏனெனில் அவனுடைய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரினிமித்தமாகவோ அல்லது அந்தப் பகுதியில் கொண்டிருந்த ஆர்வத்தினாலோ இருக்கலாம். பவுல் எபேசுவில் இருந்தபோது, எப்பாப்பிரா அந்தப் பகுதியைச் சேர்ந்தவன் என்பதால் அங்கே ஊழியம் செய்யும்படி கொலோசெவுக்கு அவனை அனுப்பியிருக்கலாம். அவன் தன்னுடைய சொந்த மாகாணத்தில் விசேஷித்த ஆர்வத்தை இயல்பாகவே கொண்டிருந்திருக்கக் கூடும்.

**“கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும், பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்க வேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான்”** (4:12)

பவுல் தன்னுடைய நிருபங்களில் இயேசு கிறிஸ்துவின் உடன் ஊழியக்காரன் எனும் பதத்தை எப்பாப்பிராவுக்கும், தீமோத்தேயுவுக்கும், மற்றும் தனக்கும் மட்டுமே பயன்படுத்தினார் (ரோமர் 1:1; கலாத்தியர் 1:10; பிலிப்பியர் 1:1; தீத்து 1:1). இப்படிக்கனப்படுத்துவதன் மூலம் பவுல் எப்பாப்பிரா குறித்து தனது நல்லெண்ணத்தைக் காட்டினார். அவர் எப்பாப்பிராவை “உடன் வேலையாள் என்றும்” குறிப்பிட்டார் (1:7; 4:7), தன்னையும் அவனுடன் இணைத்து இயேசுவின் ஊழியக்காரன் எனும் ஸ்தானத்தையே கொடுத்து அழைத்துக் கொண்டார். “வேலைக்காரன்” மற்றும் “அடிமை” ஆகியவை மதிப்பைக் குறைக்கும் பதங்களாய்க் காணுகிறது, ஆனால் பவுல் அவற்றை இந்த விதமாகப் பயன்படுத்த வில்லை. அவர் அதை இயன்ற வரை இயேசுவின் வேலைக்காரன் மற்றும் அடிமை என்ற உயர்ந்த

ஸ்தானமாகவே கருதினார்.

“நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்க வேண்டுமென்று ...” (4:12)

எப்பாப்பிராத்து அவனுடைய சகோதரர்கள் பூரணமுள்ளவர்களாய் நிலைநிற்க வேண்டுமென்று ஜெபம் பண்ணினான். “நிலைநிற்கல்” (*stathēte*, எனும் வார்த்தை *histēmi* யிலிருந்து வந்தது), சரீரப்பிரகாரமாக ஒரே நிலையில் “நிற்கல்.” ஆவிக்குரிய பொருளில், உறுதியாக நிற்குதல் அல்லது ஒரு திடநம்பிக்கையுடன் நிற்குதல், அசைக்கப்படாதபடி நிலை நிறுத்தப்படல்<sup>4</sup> என்று பொருள். எப்பாப்பிரா கொலோசெயர்களை விசுவாசத்தில் தரித்திருக்கும்படியாகவும் உலக வழிபாடுகளிலும் பாரம்பரியங்களிலும் கொள்ளைகொண்டு போய் விடாதபடிக்கும் ஜெபம் பண்ணினான்.

“நிற்குதல்” என்பது, செயற்பாட்டு வினையில் எப்பாப்பிரா ஜெபித்து இந்தக் கிறிஸ்தவர்கள் பூரணமாய் நிற்கச் செய்யப்பட வேண்டும் என்று கேட்டான். அவர்கள் எப்படி நிலை நிற்கச் செய்யப்பட வேண்டுமென பவுல் விளக்கப்படுத்த வில்லை. சிலர் தெய்வீக உதவியால் மாத்திரமே அவர்களுடைய நிலை நிற்குதல் வரவேண்டுமென ஜெபித்ததாகக் குறிப்பிடுகின்றனர், தெய்வீக உதவி பரிசுத்த ஆவியின் மூலம் கொடுக்கப்படுகிறது (எபேசியர் 3:16), ஆனால் மனுஷருடைய ஒத்துழைப்பு இல்லாமல் அது வருவதில்லை. எபேசவிலிருந்து கிறிஸ்தவர்கள் நிற்கும்படி கட்டளையிடப்பட்டனர், அது அவர்களுடைய பகுதியில் நிற்க ஏதுவான பிரயாசத்தை எடுத்துக் கொள்ளுவதைக் குறிக்கிறது (எபேசியர் 6:13, 14).

“பூரணமுள்ளவர்களாய்” (*teleioi*) என்பது முழுமையையும் முதிர்ச்சியையும் குறிக்கிறது, அது குறைவில்லாதத் தன்மைக்கு மேலானது. NASB யில் இந்த கிரேக்க வார்த்தை “பூரணமுள்ள” என்று பன்னிரண்டு முறை மொழிபெயர்க்கப் பட்டுள்ளது, அவைகளில் ஏழு முறை “முதிர்ச்சி” என்றோ அல்லது “முழு வளர்ச்சி” என்றோ சிறப்பான மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் அவை கிறிஸ்தவ குணாதிசயங்களை வளர்த்துக் கொள்வதைக் குறித்துப் பேசும் பகுதி (மத்தேயு 5:48; பிலிப்பியர் 3:15; 3:12; யாக்கோபு 1:4; 3:2; 1 யோவான் 4:18). நான்கு சரியான தொடர்புடைய காரியங்களை முழுமையோடு சம்பந்தப்படுத்தி தேவனுடைய வசனத்தில் அல்லது தேவனுடைய சித்தத்தில் காணுகிறது (ரோமர் 12:2; 1 கொரிந்தியர் 13:10; யாக்கோபு 1:17, 25). மற்றும் ஒன்று பரலோகத்தின் உத்தமமான கூடாரத்தைக் குறிப்பிடுகிறது (எபிரெயர் 9:11). மற்ற வசனப் பகுதிகளில் NASB *teleios* எனும் வார்த்தையின் வகைகளை “தேர்ச்சி” (1 கொரிந்தியர் 2:6; 14:20; எபேசியர் 4:13; எபிரெயர் 5:14) அல்லது “நிறைவு” (மத்தேயு 19:21; கொலோசெயர் 1:28) என்று மொழிபெயர்த்திருக்கிறது.

பாவமில்லாதோர் எவருமில்லை (ரோமர் 3:9, 10, 23). தவ்வம் மட்டுமே பூரணப்பட்டவரும் எவ்விதத் தவறுமில்லாத முற்றிலும் பாவமற்ற தன்மையுடையவர் (மத்தேயு 19:17). மேலே குறிப்பிடப்பட்ட வசனங்கள் வளர்ச்சியடையும் அளவுக்கு கிறிஸ்தவர்கள் கொண்டிருக்க வேண்டிய தகுதியாம்ஸங்களை விளக்கப்படுத்துகிறது. இதனால், *teleios* என்னும்

வார்த்தையை “பூரணம்” என்று மொழிபெயர்க்காமல் மாறாக “தேர்ச்சி” அல்லது “வளர்ச்சியடைந்த” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். எப்பாப்பிரா கொலோசெயர்களின் சமுதாயத்தில் பயந்தரும் தேர்ச்சிக்காக ஜெபிக்கையில், அது பயனுள்ளதாயிருக்கும் போது குறைவிலா பரிபூரணம் என்பது பிரயோஜனமற்றது. இம்மையில் பாவமற்ற குற்றமற்ற தன்மையை யாராலும் அடைந்து விடமுடியாது (1 யோவான் 1:8, 10). இயேசு மட்டுமே பாவமற்றவராய் வாழ்ந்தார் (2 கொரிந்தியர் 5:21; எபிரெயர் 4:15; 7:26).

கூடுதலாக, கொலோசெயர்கள் தேவனுடைய சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் (*plērophorē*) இருக்கும்படி எப்பாப்பிரா ஜெபம் பண்ணினார். இந்த வினைச்சொல்லின் முழுமைச் சொல்வடிவம் கடந்தகால செயலின் தொடர் விளைவைக் குறிப்பது. சத்தியத்தின் செய்தியைக் கேட்டு அவர்கள் மனதில் தீர்மானித்திருப்பதைக் கண்டு, எப்பாப்பிரா அவர்கள் முழுமையாய் மனதில் சம்மதிக்கப்பட்டிருக்க வேண்டும் என ஆசைப்பட்டான்.

தேவனுடைய சித்தமானவைகளெல்லாவற்றிலும் என்று சொல்வதால், தேவன் விரும்புகிற எந்த காரியத்தையும் விட்டு விடாமல் என்று பவுல் பொருள்படுத்தினார். அவர்கள் அவருடைய சித்தத்தில் ஒன்றைக் கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ, அவர்கள் அவருக்குச் “சித்தமானவைகளெல்லாவற்றையும்” செய்பவர்களல்ல. இயேசு அப்போஸ்தலர்களுக்கு கட்டளையிட்டு சீஷராகி ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் அவர் கட்டளையிட்ட எல்லாவற்றையும் கைக் கொள்ளும்படி உபதேசிக்க வேண்டுமென்று சொன்னார் (மத்தேயு 28:19, 20). ஒரு நபர் அவருடைய கட்டளைகள் “எல்லாவற்றையும்” அவர் வெளிப்படுத்தினவைகளில் ஒன்றையுங் கூட்டாமலும் குறைக்காமலும் செயல்படும்போது மாத்திரமே நிறைவேற்றுபவராயிருப்பார்.

அடுத்ததாக, பவுல் இந்த எப்பாப்பிரா தன் ஜெபங்களில் எப்பொழுதும் (அவர்களுக்காக) போராடுகிறான் என்று சொன்னார். “எப்பொழுதும் போராடுகிறான்” (*agonizomenos*, எனும் வார்த்தையிலிருந்துதான் *agonize* லிருந்து வந்தது), இதன் பொருள் “உண்மையான பிரயாசத்துடன் உடனடியாக செயல்படுவது,”<sup>5</sup> லூக்கா கெத்சமனே தோட்டத்தில் இயேசு குக்கத்தோடும் வியாகுலத்தோடும்) ஜெபித்த விதத்தை இந்த வார்த்தையின் வினைச்சொல்லில் விவரிக்கிறார் (லூக்கா 22:44), அதேபோல பவுலும் கொலோசெயருக்காக தான் போராடியதைக் குறிப்பிட்டார் (2:1). அவர் ஒரு வினைச்சொல்லைப் பயன்படுத்தி அவர்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில் தன்னைப் போலவே போராட வேண்டுமென்று வேண்டிக் கொண்டார் (ரோமர் 15:32). இங்கே சொல்லப்படும் சொற்றொடர் எப்பாப்பிராவின் ஜெபம் ஊக்கமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. அவர் ஊக்கமாய் ஜெபித்தது மாத்திரமல்ல, அதைத் தொடர்ந்து செய்தார் (“எப்பொழுதும்”).

“இவன் உங்களுக்காகவும் லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறான் என்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன்” (4:13)

லவோதிக்கேய மாற்றும் எராப்போலி ஆகிய இரண்டு பட்டணங்களும்

லீகல் பள்ளத்தாக்குவிலிருந்த நதியிலிருந்து, ஆறு மைல்களுக்கப்பால் எதிரெதிர்ப் பக்கங்களில் அமைந்திருந்தவை. எப்பாப்பிரா பவுலுக்கு நெருக்கமான உடன் வேலைக்காரனாயிருந்தபடியாலும் அடிக்கடி இந்த சகோதரர்களுக்காக அவருடன் சேர்ந்து ஜெபித்ததாலும், அந்தக் கிறிஸ்தவர்கள் அவனுடைய இருதயத்தில் பலமான இடம் வகித்திருந்ததை பவுல் அறிந்திருந்தார். அவன் தொடர்ந்து அவர்களுடைய சார்பாக, அவர்களின் உறுதிப்பாட்டிற்காகவும் இயேசுவுக்கு ஒப்புக் கொடுக்கவும் ஜெபித்தான்.

**“பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்” (4:14)**

லூக்கா என்பது “லூசியஸ்” எனும் இலத்தீனப் பெயருடன் கூடிய செல்லப் பெயர். பிரியமான வைத்தியன் என்று சொல்லப்படுவது பவுல் லூக்காவிடத்தில் கொண்டுள்ள நேசத்தைக் காட்டுகிறது. “பிரியமான” என்பது பவுல் தனது மற்ற உடன் பணியாளர்களுடன் தான் கொண்டுள்ள பாசத்தை விவரிக்கும் பொருட்டு வெளிப்படுத்தும் அன்பின் சொல்.<sup>6</sup> இது பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளும் பாசம், லூக்கா பவுலைச் சார்ந்திருந்து மற்றவர்களெல்லாரும் அவரை விட்டுப் போயிருந்த வேளையிலும் அவன் அவரோடுருந்தான் (2 தீமோத்தேயு 4:11).

நடபடிகள் 27:28ன்படி, லூக்கா பவுலோடுகூட ரோமாபுரிக்கு கப்பலில் பயணித்து, அவர் காவலில் இருந்த போது, தானும் அவரோடு தங்கியிருந்தான். இரண்டாம் மூன்றாம் சவிசேஷப் புத்தகங்களை எழுதினவர்களாகிய, மாற்கு லூக்கா ஆகியோர் பவுலின் இரண்டாம் சிறையிருப்பின்போது பவுலோடு கூட அவர்களெல்லாரும் ஒரே நேரத்தில் ஒன்றாக இருந்திருக்கிறார்கள் என்பது ஆர்வமளிக்கிறது. அவர்கள் தகவல்களை பரிமாறிக் கொண்டார்களா? அவர்கள் அதற்கு முன்பே தங்கள் சவிசேஷ புத்தகங்களை எழுதிவிட்டனரா? நமக்குத் தெரியாது.

மேலும் இரண்டு சிறை நிருபங்களில், லூக்கா மற்றும் அப்போஸ்தலர் நடபடிகளை எழுதின ஆசிரியரான லூக்காவை தன்னுடைய உடன் வேலையாட்களாக பவுல் குறிப்பிட்டார் (2 தீமோத்தேயு 4:11; பிலேமோன் 24). லூக்காவின் பெயர் இந்தப் புத்தகங்களில் காணப்படாவிட்டாலும், பவுலின் நிருபங்களுடன் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அங்கே தீத்துவும் லூக்காவும் மட்டுமே பவுலுடன் இருந்திருக்க வேண்டுமென தெரிகிறது. ஏனெனில் புத்தகத்தின் ஆசிரியர் “நாங்கள்” “எங்கள்” என்று குறிப்பிட்டிருப்பதே இதற்கு ஆதாரம்.<sup>7</sup> லூக்கா தான் இரு புத்தகங்களையும் எழுதினார் என்பதற்கு பிற சாட்சியங்களாக, லூக்கா எழுதின இரண்டு புத்தகங்களின் மொழிநடை, அவன் நன்கு கற்றறிந்தவன் என்பதை பிரதிபலிக்கிறது, கூடவே ஆரம்ப கால எழுத்தாளர்களான Diognetus, Irenaeus, Alexandria, வைச் சார்ந்த Clement, Tertullian, மற்றும் Eusebius ஆகியோரின் சாட்சியங்களும் காணப்படுகிறது.

பவுல் லூக்காவை “பிரியமான வைத்தியனாகிய லூக்கா” என்று அழைத்தார் (4:14), மேலும் அவனோடே கூட மாற்கு, அரிஸ்தர்க்கு, மற்றும் தேமா ஆகியோருடைய வரிசையில் தன்னோடே கூட “உடன் வேலையாட்களில்” அவனும் ஒருவன் என்று குறிப்பிட்டார் (பிலேமோன் 24). அப்போஸ்தலர்

நடபடிகளில் தான் ஒரு வைத்தியன் என்று லூக்கா எழுதவில்லை, மாறாக அவன் பவுலோடும் மற்றவர்களோடும் சவிசேஷத்தைப் பரப்புவதில் பிரயாசப்பட்டதாகக் குறிப்பிட்டான். தேவன் (“அவர்களை) சவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி அழைத்தார்” என்று லூக்கா எழுதினான் (நடபடிகள் 16:10).

அப்போஸ்தலர் நடபடிகளில் வருகிற “நாங்கள்” என்ற வசனங்களெல்லாம் லூக்கா துரோவாவில் பவுலின் இரண்டாவது சவிசேஷப்பயணத்தின் போது அவரோடு ஊழியப்பணியில் சேர்ந்து கொண்டார் என்பதை வெளிப்படுத்துகின்றன. அவன் துரோவாவில் பவுலுடன் சேர்ந்து கொள்ளும் போது அநேகமாக ஒரு கிறிஸ்தவனாக இருந்திருக்க வேண்டும், ஏனெனில் மக்கதோனியாவுக்கு சவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி அவனும் அந்த அழைப்பிற்குட்பட்டிருந்தான் (நடபடிகள் 16:10). தனக்கு மருத்துவக்கவனிப்புக்குத் தேவையாகக் கருதி பவுல் அவனை தொடர்பு கொண்டதாக சிலர் யூகிக்கின்றனர். பவுல் அவனோடு கொண்டிருந்த நட்புறவின் மூலம் அவனை கிறிஸ்துவினிடத்தில் கொண்டு வந்தார், தனது சுய மருத்துவப் பவுலின் மருத்துவ தேவைகளினிமித்தம் அவருக்கு உதவி செய்யும்படிக்கு அவன் அவரோடு கூட தொடர்ந்து பயணித்தான். இது ஒரு யூகம் மட்டுமே, உறுதியாக இதை நினைத்து ஏற்றுக் கொள்ள இயலாது.

பவுலோடும் பிற வேலையாட்களோடும், லூக்கா துரோவாவிலிருந்து பிலிப்பி வரை பயணம் பண்ணினான். அங்கே, சந்தைவெளியில், ஒரு குறிப்பிட்ட அடிமைப் பெண்ணை அவன் எதிர் கொண்டான், அவள் அவனையும் (பவுல், சீலா மற்றும் தீமோத்தேயு ஆகியோரையும்) பின் தொடர்ந்து வந்து, “இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள்” என்று சொன்னான் (நடபடிகள் 16:17). அவளுடைய இந்த வார்த்தைகள் அவரும் மற்றவர்களும் இயேசுவின் நாமத்தினாலே இரட்சிப்பைப் போதித்தார்கள் என்பதைக் காட்டுகிறது. பவுலும், சீலாவும், தீமோத்தேயுவும் சென்ற பின்பு லூக்கா, பவுல் மீண்டும் தனது மூன்றாவது சவிசேஷ பயணத்தின்போது திரும்பி வரும்வரை பிலிப்பியில் தங்கியிருந்தான் (நடபடிகள் 16:10-17; 20:5-15). அங்கிருந்து, அவன் பவுலோடு எருசலேம் வரை தொடர்ந்து போய் (நடபடிகள் 21:1-18) பிறகு ரோமாபுரிக்கும் பயணம் பண்ணி, பின்னர் இரண்டு வருடங்கள் பவுலோடு இருந்தான் (நடபடிகள் 27:1-28:16).

சிலர் தீத்து லூக்காவின் சகோதரன் என்பதாக யூகிக்கின்றனர், அப்படி யூகிக்கக் காரணம் லூக்கா அவனை பவுலுடைய உடன் ஊழியன் என்று குறிப்பிடாததை அடிப்படையாகக் கொண்டு அப்படி நினைக்கின்றனர். பவுலின் நிருபங்கள் தீத்து பவுலோடு மூன்றாம் சவிசேஷ ஊழியத்தில் இருந்ததற்கான சாட்சியத்தைக் கொடுக்கிறது (காண்க 2 கொரிந்தியர் 2:13; 7:6; கலாத்தியர் 2:1-3). இது உண்மையாயின், லூக்கா தனது சகோதரன் தீத்துவின் பெயரையோ, அல்லது தனது சொந்தப் பெயரையோ அப்போஸ்தலர் நடபடிகளில் கொடுக்கவில்லை என்பது லூக்காவின் நற்குணமாக அவனது தன்னடக்கம் என்று பொருள் கொள்ளலாம்.

லூக்காவின் பெயர் புறஜாதிகளாகிய மற்ற உடன் வேலையாட்களுடன் வரிசைப்படுத்தப்பட்டிருப்பதால் லூக்காவும் ஒருவேளை புறஜாதியிலிருந்து வந்தவனாக இருக்கலாம். ஓரிஜென் அவனை அறியப்படாத

லூகி என்பவனுடன் அடையாளப்படுத்தி ரோமர் 16:21ல் பவுல் அவனை இவனுடைய இனத்தான் என்று குறிப்பிட்டார். யூசுபியஸ் மற்றும் யெரோம் ஆகியோர் இந்தமனுஷன் சிரியாவிலுள்ள அந்தியோகியாவில் பிறந்தான் என்ற முடிவுக்கு வந்தனர்.<sup>8</sup> அப்படியிருக்குமானால் நடபடிகள் 13:1ல் குறிப்பிடப்படுகிற சிரேனே ஊரானாகிய லூகி இவனாகத்தான் இருக்க வேண்டும் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். வைத்தியனுக்கும் (லூக்காவுக்கும்) இந்த இருவருக்கும் எதுவும் தொடர்பு இருப்பதாக உறுதியான ஆதாரம் எதுவுமில்லை. மற்றொரு அடிப்படை ஆதாரமற்ற கூற்று அவன் (லூக்கா) தியோபிலுவே எனப்பட்ட, அநேகமாக ஒரு ஐசுவரியமிக்க அரசு அதிகாரியின் வீட்டாருக்கு சேவை செய்ததாகவும் அவனுக்குத்தான் லூக்கா மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் ஆகிய புத்தகங்களை எழுதியிருந்தான் என்றும் கூறப்படுகிறது (லூக்கா 1:3; நடபடிகள் 1:1). பாரம்பரியத்தின்படி, லூக்கா தல்மாத்தியா, கவுல், இத்தாலி, மற்றும் மக்கதோனியா ஆகிய பகுதிகளில் பவுலின் மரணத்துக்குப் பின்பு பிரசங்கியாராக ஊழியஞ் செய்தான் என்று நம்பப்படுகிறது; அவன் முதல் நூற்றாண்டின் இறுதியில் அகாயாவிலோ பித்தினியாவிலோ மரித்திருக்கக் கூடும் என்றும் சொல்லப்படுகிறது.<sup>9</sup>

தேமாவின் பெயர் லூக்காவுடன் கொலோசெயர் மற்றும் பிலேமோன் புத்தகங்களில் இடம் பெறுகிறது. இந்த உடன் வேலையாட்களைக் குறித்து பவுல் கடைசியாக எழுதிய போது, லூக்கா பவுலோடு தங்கியிருந்தான் - அப்பொழுது அவர் காவலில் வைக்கப்பட்டிருந்தார் - அவ்வேளையில் தேமா தெசலோனிக்கேயாவுக்குப் புறப்பட்டு போயிருந்தான் (2 தீமோத்தேயு 4:10, 11). “தேமா” என்பது “தெமெத்திரியு” என்ற பெயரின் சுருக்கப்பெயர், என்றும் ஆதலால் சிலர் 3 யோவான் 12ல் குறிப்பிடப்படுவது இவன்தான் என்றும் அடையாளப்படுத்த ஏதுவாக்கிற்று. மற்றவர்களை விமர்சிப்பது போல பவுல் இவனை விமர்சனம் செய்யாமல் குறிப்பிட்டிருப்பதால் கொலோசெயர்கள் இவனை நன்கு அறிந்திருந்தனர் என்று தெரிகிறது. அதே வேளையில், பவுல் ஒருவேளை இவனைக் குறித்து ஒன்றும் உயர்த்தி சொல்ல இல்லாமலிருந்ததால் அவனை எதுவும் விமர்சிக்க வில்லை என்பதாக இருக்கலாம். 2 தீமோத்தேயுவில், தேமா இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசைவைத்து பவுலை விட்டு, அவன் பிரிந்து போனான் என்று பவுல் அவனைப் பற்றிச் சொன்னார் (4:10). ஒருவேளை பவுல் பின்னால் தெளிவாக வெளிப்படப்போகிற ஸ்திரமின்மையை அவனில் கண்டறிந்தார்.

## சகோதரர்களுக்கு வாழ்த்துக்களும் குறிப்புரைகளும் (4:15-17)

<sup>15</sup>லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரரையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள். <sup>16</sup>இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்ட பின்பு இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்; லவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள். <sup>17</sup>அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாகவென்று சொல்லுங்கள்.

“லவோதிகேயாவிலிருக்கிற சகோதரர்களை வாழ்த்துங்கள்” (4:15)

லவோதிகேயார்களை வாழ்த்துவதும் பவுலின் நிருபத்தை அவர்களோடு பகிர்ந்து கொள்வதும் கொலோசெயர்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் உண்டாக்கப் போவதில்லை, ஏனெனில் அவர்களின் இரண்டு பட்டணங்களும் சுமார் பத்து மைல் இடைவெளியில் இருந்தன. லவோதிகேயாவிலிருந்த அநேகரையும் பவுல் அறியாதிருந்த போதிலும், அவர் அந்த உள்ளூர் சபையில் சில அங்கத்தினர்களை அறிந்திருந்தார். நிம்பாவை அவர் பெயர் அளவில் அறிந்திருந்தார். பவுல் எபேசுவில் மூன்று வருடம் தங்கியிருக்கையில் சில லவோதிகேயார்கள் பவுலைப் போல் பார்த்திருக்கக் கூடும் (நடபடிகள் 20:31).

சகோதரர்கள் (adelphoi), ஆண்பாலில் இவ்வார்த்தை குறிப்பிடப்பட்டாலும், அநேகமாக ஆண்பெண் இரு சாராரையும் குறிப்பிடுகிற வார்த்தை இது. பவுல் “சகோதரர்களே, சகோதரிகளே” என்று அவர்களை அவர் அழைத்து எழுதியிருக்கலாம், இதிலே பெண்பால் வார்த்தையான adelphai. சேர்ந்திருக்கக் கூடும். ஆகிலும் இங்கு adelphoi எனும் வார்த்தை குறிப்பிடப்பட்டிருப்பதால், பவுல் நிச்சயமாக “சகோதரர்களே” என்பதை ஒரு பொதுவான பொருளில் தான் குறிப்பிட்டு சகோதரிகள் தங்களையும் அதிலே உட்படுத்தி எழுதியிருக்கிறார் என்று புரிந்து கொண்டிருப்பார்கள்.

ஒரு உள்ளூர் சபை மற்றொரு உள்ளூர் சபையை வாழ்த்தும்படி குறிப்பிடப்பட்ட ஒரே இடம் புதிய ஏற்பாட்டில் இது மட்டும்தான். இந்த வாழ்த்துதலை எப்படிச் செலுத்த வேண்டும் என்று பவுல் குறிப்பிடவில்லை, ஒரு பிரதி நிதியிடம் நிருபத்தைக் கொடுத்தனுப்பியா அல்லது ஒரு முகவர் போய் நேரில் வாழ்த்துவதா, தனிப்பட்ட முறையிலா அல்லது ஒரு பொதுவாகக்கூடும் பொழுதா என்று குறிப்பிடவில்லை. யார் வாழ்த்துவது என்றும் குறிப்பிடவில்லை; நிருபத்தை வாசிக்கிறவரா, உள்ளூர் சபையில் காணும் ஒரு முன்னோடியா, அல்லது வேறு யாராகிலுமா. கொலோசெயிலிருந்தவர்கள் லவோதிகேயாவில் இருப்பவர்களை வாழ்த்தும்படி பவுல் சொன்னார். தான் கொலோசெயருக்கு எழுதின நிருபத்தை அவர்கள் வாசித்தே ஆக வேண்டும் என்று அவர் எழுதவில்லை, கொலோசெயர்கள் லவோதிகேயார்களை வாழ்த்தும்படி ஆலோசனை கொடுத்தது இந்த இரண்டு சபைகளுக்குள்ளும் உள்ளான உறவுமுறை நிலவியது என்பதால் தான் மற்றும் ஒருவேளை வேறே உள்ளூர் சபை விசுவாசிகளும் இதிலே இருந்திருக்கலாம், இந்த இரண்டு சபைகளும் நிச்சயமாக ஒன்றுக்கொன்று ஐக்கியம் கொள்ள போதிய நெருக்கம் அவைகளுக்குள் இருந்தன.

“நிம்பாவையும், அவன் (அவள்?) வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள்” (4:15)

சபை (ekklēsia) என்பது பல்வேறு விளக்கங்களை கொண்டிருந்த போதிலும், இங்கே அது உலகளாவிய சபையைக் குறிக்காமல் உள்ளூர் சபையையே குறிக்கும்.

உள்ளூர் சபைகள் பெரும்பாலும் தனிப்பட்டோரின் வீடுகளின்தான் கூடிவந்துள்ளன (நடபடிகள் 12:12), விசேஷமாக பணக்கார அங்கத்தினர்களின் வீடுகளில், கூடிவர ஏதுவான மிகப்பெரிய அறைகளைக் கொண்ட வீடுகளில் தொழுதனர். முதல் இரண்டு நூற்றாண்டுகள் வரை, கிறிஸ்தவர்களின்

இயற்கையான தொழுது கொள்ளுமிடம் இதுவாகத்தானிருந்தது. மற்ற கிறிஸ்தவர்களின் வீடுகளில் சபைகள் கூடிவருவதை பவுல் குறிப்பிட்டார் (ரோமர் 16:5, 23; 1 கொரிந்தியர் 16:19; பிலேமோன் 2).

நிம்பா என்ற பெயரின் பாலினம் (அல்லது “நிம்பாஸ்”) அதன் அடுத்து வரும் பெயரிடைப் பண்பை குறிக்கும் சொல்லைக் கொண்டு தீர்மானிக்க இயலாது. இந்த விஷயத்தைப் பொறுத்த மட்டில் இதில் வரும் பிரதிப் பெயர்ச்சொல் எந்த பாலினம் என்று தீர்மானிக்கிறது. சிறப்பான சில கையெழுத்துப் பிரதிகள் “அவன் வீட்டிலே” என்பதற்குப் பதிலாக “அவள் வீட்டிலே” என்று குறிப்பிடுகிறது, இப்படி மொழிபெயர்ப்புகள் வேறுபடுகின்றன, ஆங்கில மொழிபெயர்ப்புகளான NIV, TNIV, 1977 NASB, மற்றும் NASB ஆகியன “அவள்” என்றே சொல்லுகிறது; ஆனால் NASBயில் கொடுக்கப்பட்டுள்ள அடிக்குறிப்பில்: அல்லது *நிம்பாஸ்* (ஆண்[பாலில்]) என்று குறிப்பிடுகிறது. KJV மற்றும் NKJV யில் “அவன்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.” ASVயில் “அவர்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சில விளக்கவுரையாளர்கள் குறிப்பிடுகையில் பின் சந்ததியார் ஒரு வீட்டின் உரிமையாளராக பெண்ணை குறிப்பிட்டுச் சொல்வதை கேள்வியெழுப்பினர் ஆதலால் “அவன் வீட்டார்” என்று மாற்றப்பட்டதாக யூகிக்கின்றனர்; ஆகிலும் இது மதிப்பிற்குரிய விளக்கமல்ல. யோவான் மாற்கின் தாயாகிய மரியாளுக்கு, எருசலேமில் ஒரு வீடு இருந்தது (நடபடிகள் 12:12), மற்றும் லீதியாள் பவுலையும் அவருடன் இருந்தவர்களையும் “என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள்” என்று கேட்டாள் (நடபடிகள் 16:15); இவைகள் ஸ்திரீகளும் வீட்டிற்கு சொந்தக்காரர்களாயிருந்துள்ளனர் என்று காட்டுகிறது. மேலும் நிம்பாஸ் என்பது ஆணின் பெயராகிய Nymphodorus என்பதன் சுருக்கப்பெயர் என்றும் அந்த வீடு ஒரு ஆணுக்கு உரியது என்றும் கருத்து சொல்லப்படுகிறது. ஆகிலும் கையெழுத்துப் பிரதியின் சாட்சியம், “அவளுடைய வீடு” என்றே குறிப்பிடுவதால் அது சரியான தெளிவுடைய கருத்து.

பவுல் ஒருவேளை நிம்பாவை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கலாம். குறைந்தபட்சம் நிம்பாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள செயல் அவர் அவளை ஒருவேளை சந்தித்திருக்க வேண்டும் அல்லது அவளைக் குறித்த செய்தியை யாரிடமிருந்தாவது, ஒருவேளை எப்பாப்பிராவிடமிருந்து கூட, தெரிந்திருக்கலாம். பவுல் (தனது நிருபங்களில்) ஒரு பெண்ணின் பெயரைக் குறிப்பிடுவது வழக்கத்துக்கு மாறானதல்ல, ஏனெனில் மற்ற நிருபங்களில் பெண்களின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார் (காண்க ரோமர் 16:3, 6; 1 கொரிந்தியர் 16:19; பிலிப்பியர் 4:2, 3).

நிம்பா வாழ்ந்து கொண்டிருந்த பட்டணம் நிச்சயமாக தீர்மானிக்க இயலாது. லவோதிக்கேயா சபைக்கு பவுலின் வாழ்த்துரையை தொடர்ந்து உடனடியாக அவள் குறிப்பிடப்படுவதால், இது அவளுடைய அங்கம் வகிக்கும் சபையாக இருந்திருக்க வேண்டும். நிருபத்தை வாங்கினவர்கள் அவள் எங்கே குடியிருந்தாள் என அறிந்திருக்கக் கூடும்.

“இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்ட பின்பு இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்” (4:16)

வாசியுங்கள் (*anaginōskō*) என்பது பொதுவாக வாசிப்பதைக் குறிக்கிறது.



Anagnōsis, எனும் வார்த்தை, பொதுவான வாசிப்பாக புதிய ஏற்பாட்டில் மூன்று முறை மட்டுமே காணப்படுகிறது (நடபடிகள் 13:15; 2 கொரிந்தியர் 3:14; 1 தீமோத்தேயு 4:13). பவுலின் நிருபங்கள் (உள்ளூர்) சபைகளுக்குள் சுற்றோட்டமாக விடப்பட வேண்டியவைகளாயிருந்தன, அவைகள் இன்றும் படித்து கணப்படுத்தப்பட வேண்டியவைகளாயுள்ளன. உங்களில் என்று அவர் சொன்னது சபையிலுள்ள அனைத்து அங்கத்தினர்களும் தனது நிருபத்தின் செய்திகளை கேட்கும்படி ஒரு சந்தர்ப்பம் கொடுக்கும்படி செய்யப்படுவதைக் குறிக்கிறது (காண்க 1 தெசலோனிக்தேயர் 5:27).

கொலோசெயிலிருந்த சபையை மட்டுமல்லாமல் பவுல் ஒரு பெரிய கூட்டத்தை மனதில் கொண்டு பேசுகிறார், ஏனெனில் அவருடைய நிருபம் லவோதிக்கேயாவிலும் வாசிக்கப்பட வேண்டும் என்று கேட்டதிலிருந்து இது தெரிகிறது. அதேபோல லவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை கொலோசெயர்களிடம் வாசிக்கப்படுவதையும் அவர் விரும்பினார், இதிலிருந்து அந்த இரண்டு உள்ளூர் சபைகளும் ஒரேமாதிரியான பிரச்சனைகளை சந்தித்ததை காட்டுகிறது, உள்ளூர் சபையின் கூட்டத்தில் அதை யார் வாசிக்க வேண்டும் என்று அவர் குறிப்பாகச் சொல்லவில்லை. கொலோசெயிலிருந்த சபையில் யார் வாசிப்பது அது எப்படி வாசிக்கப்பட வேண்டும் என்ற முடிவை அவர்களுடைய விரும்பத்தின்படி முடிவெடுக்க விட்டுவிட்டார். வசனத்தில் சொல்லப்படும் சில காரியம் என்ன செய்ய வேண்டுமென சொல்லப்படும் என்பதற்கு இது ஒரு சிறப்பான விளக்கம்; ஆனாலும்; எப்படி எப்பொழுது, எங்கே என்பதெல்லாம் சொல்லப்பட்ட அறிவுரைகளை நிறைவேற்றுவவர்களின் தீர்மானத்திற்கு விடப்பட்டிருந்தது.

வழக்கமாக சபை கூடிவந்த வாரத்தின் முதல் நாளிலே வாசிக்கப்பட்டதாக யூகிக்க முடியும். இது அவர்களுக்கு ஒரு விசேஷித்த நாள் (நடபடிகள் 20:7; 1 கொரிந்தியர் 16:2), அது கர்த்தருடைய நாள் (hē kuriakē hēmera; வெளிப்படுத்தின விசேஷம் 1:10) என்று அழைக்கப்பட்டது. இந்த சொற்றொடர் தங்களுடைய வாரத்தின் முதல் நாளைக் குறிக்க ஆதி சபையாரால் பயன்படுத்தப்பட்டது.

**“லவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள்” (4:16)**

லவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபம் என்று குறிப்பிடுவது அவ்வளவு எளிதாக பதில் அளிக்க இயலாத கேள்விகளை எழுப்புகிறது. பல்வேறு சாத்தியக்கூறுகள் தெரிவிக்கப்படுகின்றன.

(1) இது லவோதிக்கேயர்களுக்கு பவுலால் எழுதப்பட்ட காணாமல் போன நிருபம் என்று சிலர் நினைக்கின்றனர். மார்மன் என்ற பிரிவு கூட்டத்தார் இதை வைத்துக் கொண்டு அநேகதெளிவான விலைமதிப்பற்ற காரியங்கள் திருமறையில் காணவில்லை என்கின்றனர். லவோதிக்கேயாவுக்கு எழுதப்பட்ட நிருபம் என்ற பெயரில் நான்காம் நூற்றாண்டு வாக்கில் வழக்கத்துக்கு மாறான ஒரு நிருபம் தோன்றியது.

ஜெரோமும்<sup>10</sup> ... சில கிரேக்க தந்தைகளும் லவோதிக்கேயரின் நிருபம் என்ற பெயரில் வெளியான கள்ளப்பிரதியை மேலோட்டமாக இரண்டாம்

நீசியக் கூட்டத்தில் பேசி அதைப் (கி.பி. 787) புறந்தள்ளினார்கள். ஆகிலும், ஆறாம் நூற்றாண்டு தொடங்கி, அநேக இலத்தீன (மூலகைப் பிரதிகள்) Codex Fuldensis உடன் மத்திய யுகம்வரை தொடர்ந்து வசனத்தைப் போன்ற போலியான தோற்றத்துடன் லவோதிக்கேயருக்கு எழுதப்பட்ட நிருபம் என்று ஒரு புத்தகம் வெளியானது: மிகவும் பெலவீனமானதும் அமைப்பற்றதுமான சொற்றொடர்களைக் கொண்டு பவுலின் எழுத்துக்களாக சித்தரித்து, முக்கியமாக பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தின் மொழிநடையை போல உருவாக்கி கொலோசெயர் 4:16ஐ பூர்த்தி செய்யும் நோக்கமேயன்றி வேறொன்றையும் தெளிவான ஒரு நோக்கமின்றி முக்கியமாக வெளியிட்டுள்ளனர். கிரேக்க மொழியிலிருந்து மொழிபெயர்த்தது போன்ற அடையாளங்களுடன் வெளிக்கொண்டு வரப்பட்டது; வைக்கப்பட்டிருந்த ஒரு அராபிக் மொழிபெயர்ப்பும் இதை உண்மையென கருத்து தெரிவித்தது; அது நான்காம் நூற்றாண்டுக்கு பின்வெளிவந்திருக்க வாய்ப்பில்லை ஆகிலும் இரண்டாம் - நூற்றாண்டின் நிருபம் முரட்டோரியன் கிறிஸ்தவ சட்ட திட்ட தொகுப்பில் தாக்கப்பட்டுள்ளது.<sup>11</sup>

(2) மற்றொரு கருத்து என்னவெனில் அது பவுல் அப்படிப்பட்ட ஒரு அறியப்படாத உள்ளூர் சபைக்கு எழுதின நிருபம், என்று ஒரு சிலர் கருத்துக் கொண்டுள்ளனர்; மறுபடியும், அப்படி ஒரு நிருபம் இருந்திருந்தால், அது காணமல் போயுள்ளது.

(3) கொலோசெயரில் பவுல் ஏன் லவோதிக்கேயருக்கு வாழ்த்துதலை அனுப்பினார் என்பதை விளக்கப்படுத்த வேண்டுமானால், லவோதிக்கேயருக்கு எப்பாப்பிரா நிருபத்தை எழுதினான் என்ற கருத்து தெரிவிக்கப்படுகிறது. பவுல் இதை எழுதியிராதிருந்தால், எப்பாப்பிரா அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை அனுப்புவது இது முதல் தடவை, இந்த விளக்கம் கணக்கில் எழுத்துக்கொள்ள வேண்டுமெனில் ஏனெனில் லவோதிக்கேயா நிருபத்தை பவுல் “தன்னுடைய நிருபம்” என்று குறிப்பிட்டார் (4:16).

(4) ஆகி எழுத்தாளர்களான Chrysostom, Mopsuestis, ஐசேர்ந்த Theodore மற்றும் Theodoret ஆகியோர் அது லவோதிக்கேயர் பவுலுக்கு எழுதின நிருபம் என நம்புகின்றனர். இது அறிவுக்குப் பொருத்தமானதாய்த் தெரியவில்லை: தன்னிடத்தில் வந்து சேராத ஒரு நிருபம் பற்றி பவுலுக்கு எப்படித் தெரிந்திருக்கக்கூடும்?

அந்த நிருபம் கொலோசெயருக்கு ஏன் வாசித்துக்காட்டப்பட வேண்டும்? லவோதிக்கேயா சபையால் எழுதப்பட்ட ஒரு நிருபம் பவுலால் எழுதப்படும் ஒரு நிருபத்திற்கு ஒப்பான அதிகாரம் பெற்றதல்ல, கொலோசெயருக்கு அவர் எழுதின நிருபத்தை லவோதிக்கேயா சபையில் வாசிக்கக் சொல்லி எதிர் பார்த்தது, அது அவருடைய அப்போஸ்தலிக்க அதிகாரத்தைக் கொண்டிருந்ததாக அவர் கருதினார் என்பதை அது சுட்டிக்காட்டினது.

(5) சிலவேத வல்லுனர்கள் இந்த நிருபம் எபேசியர், பிலேமோன், அல்லது எபிரெயருக்கு எழுதின நிருபத்தின் நகல்கள் என்றும் அவை அதுவே லவோதிக்கேயாவுக்கு போய்ச் சேர்ந்திருக்க வேண்டுமென்றும் நம்புகின்றனர். பிலேமோனுக்கு பவுல் எழுதின நிருபம் தள்ளுபடி

செய்யப்பட்டது, ஏனெனில் அது தனிப்பட்ட செய்திகளை மட்டுமே கொண்டவை, அதிலே கொலோசெயருக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. சில வேத வல்லுனர்கள் அது எபிரேயருக்கு எழுதின நிருபம் என்கின்றனர், ஏனெனில் பவுல் தான் அதை எழுதியிருப்பாரா என்று சந்தேகப்படுகின்றனர். மேலும் கொலோசெயர்கள் இயேசுவைக் குறித்து விவாதிக்கிறபடி, அவர் நியாயப்பிரமாணத்தைக் காட்டிலும் மேலானவர் என்ற கருத்தை மதித்து நடக்கிற அளவுக்கு யூத ஜனத்தொகை கொலோசெயில் இருந்திருப்பார்களா என்ற கேள்வியும் எழும்புகிறது. அந்த நிருபம்தான் அவர் எபேசியருக்கு எழுதியதாக இருந்திருக்கலாம். மார்கியோன்<sup>12</sup> எபேசியர் நிருபத்தை எழுதிய ஆசிரியர் யார் என்று தெரியவில்லை என்றும், பவுல் எழுதியிருக்கலாம் என்று யூகிக்கப்படுவதாகவும், அவருடைய புத்தகத்தொகுப்பில் “லவோதிகேயருக்கு” என்று தலைப்பிட்டிருந்ததாகவும் கூறுகிறார்; எப்படியிருப்பினும், குறிப்பிட்ட நம்பிக்கை ஏற்கப்பட்ட மார்க்க எதிர்ப்பு பணியில் யூகத்திற்கு இடமளிக்கலாகாது.

வேறு சிலர் தர்க்கித்து இது எபேசியர் நிருபமும் அல்ல, ஏனெனில் எபேசியர் நிருபம் கொலோசெயர் நிருபத்துக்குப் பின்னரே எழுதப்பட்டது என்கின்றனர். எபேசியர் நிருபம் தான் முன்பதாக எழுதப்பட்டிருக்கக் கூடும் ஆகிலும் அதை உடனே கொண்டு போய்க் கொடுக்க ஆளில்லாமையால் தாமதமாகியது. இன்னும் சிலர் ஆசிரியா முனையிலிருந்த எல்லா சபைகளுக்கும் எபேசியர் நிருபம் ஒரு தோழமைக்கடிதமாக எழுதப்பட்டதாகக் காண்கின்றனர் ஏனெனில் அது “எபேசவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவாண்களுக்கு எழுதுகிறதாவது” (எபேசியர் 1:1) என்று தொடங்கி எழுதப்பட்டது, ஒரு குறிப்பிட்ட உள்ளூர்சபைக்கு எழுதப்படவில்லை அல்லது சில மூலக் கைப்பிரதிகள் *en Epheso* (“எபேசவிலே”) என்ற வார்த்தையை தவிர்த்துள்ளது. மேலும், எபேசியரில் பவுல் தன்னுடைய இயல்பான மாதிரியைப் பின்பற்றி தனது சக ஊழியர்களிடமிருந்து வாழ்த்துக்களையும் தனிப்பட்ட செய்திகளையும் பெறுபவர்களைக் குறித்த விமர்சனங்களையும் அனுப்பவில்லை. எபேசவிலே அவர் மூன்று வருஷம் தங்கியிருந்தும் தான் நன்கு அறிந்த ஜனத்தாருக்கு வாழ்த்துக்களையோ போதனைகளையோ அனுப்பவில்லை என்பது வழக்கத்துக்கு மாறானது எனத்தெரிகிறது (நடபடிகள் 20:31). ஒரு வேளை குறிப்பிட்ட ஜனங்களுடைய பெயர்களை குறிப்பிட்டு பயன்படுத்தாமலிருந்திருக்கலாம், ஏனெனில் அவர் தனது நிருபம் ஆசிரியா முழுவதமிருந்த ஒரு பரந்த கூட்டத்திற்கு பயன்பட ஏதுவாக்கினார், இப்படி அவர் தனது ஊழியத்தை எபேசியர் மூலம் அடைந்தார்.

Herbert M. Carson எபேசியர் நிருபத்திற்கான ஆதாரங்களை முன்வைத்து அது “லவோதிகேயாவிலிருந்து” வந்த ஒன்று தான் என்றார்:

இது ஒரு (உள்ளூர்) சபைக்குரிய நிருபமல்ல ஆனால் பரவலாக சுற்றுக்கு விடப்பட்டது என்று வழக்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது ... உள்ளூர் சூழ்நிலைகளை குறித்த காரியங்களை நிருபம் கொண்டிருக்கவில்லை மாறாக ஒரு பரந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிற சத்தியத்தைக் கொண்டிருந்தது. நிருபத்தை கொண்டு போன நபர் தீகிக்கு (எபேசியர்

6:21) அவன்தான் கொலோசெயர் நிருபத்தையும் கொண்டு போய்ச் சேர்த்தான்; இது ஒன்றாக இணைந்து இரண்டு நிருபங்களுக்குமிடையே ஒற்றுமையையும் அவை ஒரே நேரத்தில் தோன்றியவை என்ற நிருபணத்தையும் மேலும் ஒரே பகுதிக்குப் போய்ச் சேர்ந்தன என்பதையும் உறுதிப்படுத்துகின்றன. எனவே “எபேசியர்” நிருபம் ஆசியா முனையிலிருந்த சபைகளுக்கு அனுப்பப்பட்டது, அது கொலோசெக்கு அனுப்பப்படுவதற்கு முன் பெரியமையமான லவோதிக்கேயாவுக்கு போயிருக்கக் கூடும்.<sup>13</sup>

லவோதிக்கேயாவுக்கு எழுதப்பட்ட நிருபம் என்ன ஆனது என்று மிகவும் அதிகமாக நாம் அக்கறை காட்ட வேண்டுமெனில்லை. தமது வார்த்தை ஒரு போதும் ஒழிந்து போவதில்லை என்று இயேசு சொன்னார் (மத்தேயு 24:35). நமக்குத் தேவையான தொகுக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தையும் தேவன் நமக்காக பத்திரப்படுத்தியிருக்கிறார். முக்கியமானது என்னவெனில் பவுலின் நிருபங்கள் சபைகளுக்குள் சுற்றோட்டம் விடப்பட்டன. அவர் அதிகாரத்துடன் எழுதினார், தனது எழுத்துக்களெல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்டத்தக்க கர்த்தருடைய கட்டளைகளை கொண்டுள்ளன என்ற எதிர்பார்ப்பில் எழுதினார் (1 கொரிந்தியர் 14:37). ஆதியிலிருந்த (உள்ளூர்) சபைகள் பவுலின் நிருபங்களைக் கொண்டிருந்தன என்பதற்கான ஆதாரமாகவும் அவைகள் (தேவ) வசனங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதற்கான ஆதாரமாகவும் பேதுருவின் எழுத்துக்கள் பவுலின் எழுத்துக்களோடு சமன்படுத்தி மற்ற வசனங்களின் ஒத்த தன்மையும் மேலும் சாட்சியமளிக்கின்றன (2 பேதுரு 3:15, 16).

#### “அர்க்கிப்பைக் கண்டு ... சொல்லுங்கள்” (4:17)

அடுத்ததாக, பவுல் அர்க்கிப்புவைப் பற்றி எழுதினார். இந்தப் பெயரின் பொருள் “குதிரையின் எஜமான்.” அநேகமாக, அர்க்கிப்பு அப்பியான் மற்றும் பிலேமோனூடன் சம்பந்தப்பட்டவனாக பவுலின் “உடன் போர்ச் சேவகனாக” பிலேமோன் 2ன்படி சொல்லப்படுகிறது. அவனைக் குறித்து வேறொருவரும் அறியப்படவில்லை. அவன் பிலேமோனின் மகனாகவோ அல்லது சகோதரனாவோ இருந்திருக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர். பிலேமோன் ஒநேசிமுவின் எஜமானனும், கொலோசெ சபையில் ஒரு முன்னோடியாகவும் இருந்திருக்கிறான். அவன் லவோதிக்கேயா சபையில் அங்கத்தினராக இருந்திருக்கக்கூடும் ஆனால் ஒருவேளை கெலோசெயில் அங்கத்தினராக இருந்தான்.

அர்க்கிப்புவைப் பற்றிய பவுலின் அன்புணர்வும் அவனது ஊழியத்தின் வெளிப்பாடும் “எங்கள் உடன் போர்ச் சேவகன்” என்ற சொற்றொடரில் வெளிப்படுத்தப்படுகிறது (பிலேமோன் 2). சிலர் அவனை அனலுயின்றி குளிர்மயின்றி இருந்த லவோதிக்கேயா சபைக்கு அவன் “தூதன்” அல்லது “செய்தியாளன்” என்று சொல்லி அடையாளப்படுத்துகின்றனர் (வெளிப்படுத்தின விசேஷம் 3:14). “தூதன்” என்ற வார்த்தை (angelos) என்ற மொழிபெயர்ப்புப்படி பூமிக்குரிய செய்தியாளன் என்பதையும் குறிப்பிடலாம் (மத்தேயு 11:10; மாற்கு 1:2; லூக்கா 7:21, 27; யாக்கோபு 2:25), அவன்

உண்மையில் லவோதிக்வேயா சபைக்கு தூதனாகத்தான் இருந்திருக்கக்கூடும். பாரம்பரிய கருத்துப்படி அவன் பிலேமோனோடும் அப்பியாவோடும், சோனே எனுமிடத்தில் கல்வெறிந்து கொல்லப்பட்டான்.<sup>14</sup>

**அர்க்கிப்பைக் கண்டு: “நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாகவேன்று சொல்லுங்கள்” (4:17)**

கவனமாயிருப்பாயாக (*blepe*) என்பது ஒரு வேளை எச்சரிக்கும் வார்த்தையாக இருக்கலாம், இது கொலோசெயர் 2:8ல் காணப்படுகிறது (காண்க கலாத்தியர் 5:15; எபேசியர் 5:15; பிலிப்பியர் 3:2). அர்க்கிப்புவின் ஊழியத்தைக் குறித்து (*diakonia*), பவுல் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை, அல்லது யார் அவனுக்கு இந்த அறிவுரையைக் கொடுப்பது என்றும் குறிப்பிடவில்லை, ஒருவேளை கர்த்தருக்குச் செய்கிற ஊழியத்தில் முழு உள்ளூர் சபையும் அவனை ஊக்கப்படுத்த வேண்டும் என்று அவன் எதிர்பார்த்தான். பவுல் அர்க்கிப்புவின் ஊழியத்தின் பெருக்கத்தை சபை அறிந்திருந்தது என்று யூகித்தார்.

அர்க்கிப்புவின் ஊழியத்தின் இயல்பு இன்னதென்று பவுல் வெளிப்படுத்தாவிட்டாலும் அவர் அதிலே அக்கறையுள்ளவராயிருந்தார். Eduard Lohse எழுதியதாவது, “ ‘ஊழியம்’ என்ற கருத்து (*diakonia*) ஒப்புவிக்கப்பட்ட ஊழியத்தினைக் குறிப்பதேயன்றி, உதவிக்காரனுடைய பொறுப்பை குறிப்பதல்ல.”<sup>15</sup> கவனிக்கப்படாமற் போன விதவைகளை விசாரிக்கும்படி தெரிவுசெய்யப்பட்ட ஏழுபேர் “ஊழியஞ்செய்ய” (*diakoneō*) நியமிக்கப்பட்டது குறித்து விவரிக்கிறது (நடபடிகள் 6:2, 3). அவர்கள் உதவிக்காரர்களாக இருக்கும்படி நியமிக்கப்படவில்லை, ஏனெனில் அவர்களின் ஒரே தகுதியாம்ஸம் “ஆவியினாலும் ஞானத்தாலும்” நிரப்பப்பட்டிருந்தனர் (நடபடிகள் 6:3; ஒப்பிடுக 1 தீமோத்தேயு 3:8-13).

அர்க்கிப்புவின் ஊழியம் அவிசவாசிகளிடம் போய் சவிசேஷக ஊழியம் செய்வது அல்லது அங்கத்தினர்கள் மத்தியில் போதிக்கும் ஊழியமாக இருந்திருக்கக்கூடும். சபையை வளர்ச்சியடையச் செய்வதும் ஆளுகை அமைப்பை கையாளவும் கூடிய பொறுப்பை பவுல் அவனுக்கு ஒப்புக் கொடுத்திருந்தார், இதே ஊழியத்தைத்தான் தீத்துவுக்கு அவர் கொடுத்திருந்தார் (தீத்து 1:5), அல்லது தரும் ஊழியம், ஏழுபேரைத் தெரிவு செய்து அவர்களிடம் ஒப்புக் கொடுக்கப்பட்டது போல் அவனிடம் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கக்கூடும். அர்க்கிப்பு எந்த ஊழியத்திலும், அல்லது இந்த எல்லா ஊழியங்களிலும் தன்னை மும்மரமாக ஈடுபடுத்தியிருந்திருக்கக்கூடும்.

அர்க்கிப்புவுக்கு ஒப்புக்கொடுத்தது போலவே, கிறிஸ்துவின் சார்த்திலிருக்கிற ஒவ்வொரு அங்கத்தினரும் உண்மையுடன் ஊழியஞ் செய்யும் படி “எச்சரிக்கையாயிருக்கவும்” கர்த்தருக்குச் செய்யும் தன் சேவையின் பகுதியில் கவனமுடன் செயல்படவும் வேண்டும். பவுல் முன்னமே வேலைக்காரர்கள் “மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல் தேவனுக்கு ஊழியஞ் செய்கிறவர்களாய்” இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தியிருந்தார் (கொலோசெயர் 3:22). சபையின் அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்தி கர்த்தருக்கு

தங்களால் செய்ய இயன்ற ஊழியத்தை நேர்மையுடன் செயல்படுத்த ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்.

## நிறைவுறும் குறிப்பீடுகள் (4:18)

<sup>18</sup> பவுலாகிய நான் என் கையினால் எழுதி, உங்களை வாழ்த்துகிறேன். நான் கட்டப்பட்டிருக்கிறதை நினைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக.

“பவுலாகிய நான் என் கையினால் எழுதி, உங்களை வாழ்த்துகிறேன்” (4:18)

பவுல் முழு நிருபத்தையும் கொலோசெயருக்கு எழுதினாரா, அல்லது எழுதுவதற்கு ஒப்ப கூறினாரா? எண்ணற்ற விளக்கவுரையாளர்கள் அவர் நிருபத்தை எழுதுவதற்கு ஒப்பக் கூறியதாகவும் அதன் பின் வாழ்த்துக்களை எழுதி தனது சொந்தக் கையினால் கையெழுத்திட்டதாகவும் நினைக்கின்றனர். அது அவருடைய அப்போஸ்தலிக அதிகாரத்துக்கு முத்திரையாகவும் இருந்ததுபிறர் கையெழுத்தை கள்ளத்தனமாக மற்றொருவர் இடுவதிலிருந்து அது ஒரு பாதுகாப்பு, முடிவுரைக் குறிப்பைக் கொடுத்து ஒருவர் தனது கையெழுத்தை இடுவது ஒரு கடிதம் எழுதுவதற்கு ஒப்ப கூறி முடித்தபின் செயல்படுவது ஒரு பொதுவான பழக்கமாக கிரேக்க ரோம உலகில் இருந்தது. பவுலின் தனிப்பட்ட கையெழுத்தும் வாழ்த்துரையும் மற்ற நிருபங்களில் காணப்பட்டன (1 கொரிந்தியர் 16:21; கலாத்தியர் 6:11; 2 தெசலோனிக்கேயர் 3:17; பிலேமோன் 19). ஒரு நிருபத்தில் மட்டுமே எழுதிய நபர் அவன் பவுல் சொல்லியவைகளை நிருபமாக எழுதினான் என்று குறிப்பிடுகிறான். அவன் தான் ரோமர்களுக்கு எழுதிய தெர்தியு (ரோமர் 16:22).

“நான் கட்டப்பட்டிருப்பதை நினைத்துக்கொள்ளுங்கள்” (4:18)

பவுலின் சார்பாக ஜெபிக்கும்படி கேட்டுக் கொண்ட காரியம் சுருக்கமானதும் குறிப்பானதுமாகும். தனது தனிப்பட்ட நிலைமையைக் குறித்து பவுல் விளக்கப்படுத்துவதற்கு நிறையவே இருந்தன, ஆகிலும் தனது தனிப்பட்டச் சூழ்நிலைகளைச் சொல்லி ஜனங்களைப் பாரப்படுத்த அவர் விரும்பவில்லை. நினைத்துக்கொள்ளுங்கள் (*mnēmoneūō*) என்பது மூப்பர்களால் கொடுத்த அறிவுரையிலும் குறிப்பிடப்பட்டது: “தரித்திரரை நினைத்துக் கொள்ளும்படி” மாத்திரம் சொன்னார்கள் (கலாத்தியர் 2:10). கொலோசெயர் தங்கள் ஜெபங்களிலே இதைச் செய்ய வேண்டியவர்கள் மேலும் அவர்களால் கூடுமானால் உதவிகளையும் அனுப்பி உதவிசெய்யும்படி கேட்டார். பிலிப்பியிலிருந்த சகோதரர்கள் இந்தப் பிரகாரமாக பவுலை நினைத்துக் கொண்டார்கள் (பிலிப்பியர் 4:15, 16). சில விளக்கவுரையாளர்களின் முடிவான, பவுல் தன்னுடைய அப்போஸ்தல அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டார் என்கிறமுடிவை அகற்றிவிடலாம். அவருடைய வேண்டுகோள் காவலில் வைக்கப்பட்டிருந்ததை நினைத்துக் கொள்ளும்படி தானேயன்றி தன்னுடைய அப்போஸ்தலிகத்தையல்ல, அதை அவர் ஆரம்பத்திலேயே உறுதிப்படுத்தி விட்டார் (1:1).

“கிருபை உங்களோடிருப்பதாக” (4:18)

தனது நிருபங்களைத் துவக்கும்போதும் முடிக்கும்போதும் தேவனுடைய அல்லது இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை வாசகர்கள் மேல் தங்கியிருக்கும்படி விரும்புவது பவுலின் பழக்கம்.<sup>16</sup> இந்த நிருபத்தை அவர் தன்னுடைய பெரியதான் அன்பையும் தனது சகக்கிறிஸ்தவர்களுக்கான அக்கறையையும் தேவனுடைய நன்மையை தான் சார்ந்திருப்பதையும் குறிப்பிட்டு நிறைவு செய்தார். இப்படியாக, அவர் தன்னுடைய வாசகர்களிடம் தான் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினார், அவர் தனது வாசகர்களுக்கு தேவனுடைய ஆசீர்வாதங்களும் தயவுகளும் கொடுக்கப்பட தான் நம்பிக்கையுள்ளவராக இருப்பதைச் சொல்லி நிறைவு செய்துள்ளது இந்த நிருபத்தை முடிக்கிற சரியான முறையாகும்.

## பயன்பாடு

கிறிஸ்துவினிமித்தம் ஒன்றாக உழைப்பது (4:10-14)

பவுல் தங்கள் கடந்தகால தவறுகள் மூடப்பட்ட இரண்டுபேரை தன்னோடு வைத்திருந்தார், ஒநேசிமு எனும் வேலைக்காரன், தனது ஊமானனை விட்டு போய்விட்டவன். பவுல் அவனை சந்தித்து கிறிஸ்துவிடம் அவனைக் கொண்டு வந்தார். அவர் அந்த வேலைக்காரனின் ஊமானிடம், பிலோமோனிடம், அனுமதிபெற்று, சவிசேஷத்தைப் பரப்ப உதவும்படி கேட்டிருக்கக் கூடும், மாற்றுக, பவுலோடும் பர்னபாவோடும் முதல் சவிசேஷப் பயணத்தில் சேர்ந்து கொண்டவன், பெர்கேயில் அவர்களைவிட்டு தன் வீட்டுக்குப் போய்விட்டான் (நடபடிகள் 13:13), பின்னர், பவுல் அவனைத் தனது இரண்டாவது சவிசேஷப் பயணத்தின் போது அவனைத் தன்னோடு கூட்டி போக மறுத்தார் (நடபடிகள் 15:38), ஆகிலும் அவன் பவுலின் நம்பிக்கையைப் பெற்று அவருக்கு ஊக்கமளிப்பவனாக மாறினான்.

ஜனங்கள் தங்கள் முந்தின நிலையிலிருந்து மீண்டும்வரக் கூடும். கர்த்தரை மறுதலித்த பேதுரு, ஒரு முதன்மைத்துவமிகுந்த அப்போஸ்தலனாக மாறினார். மகதலேனா மரியாள் ஏழு பிசாசுகளைக் கொண்டிருந்து, பின்னர், ஒரு விசுவாசமுள்ள பின்பற்றுகிறவளானாள் (லூக்கா 8:2). கொரிந்தியர்களில் சிலர் ஒழுங்கீனமாயிருந்தவர்கள் என்று பவுல் நினைவுறுத்தினார் (1 கொரிந்தியர் 6:9-11).

இயேசு ஆயக்காரரோடும் பாவிக்கோடும் தொடர்புடையவராயிருந்தார் (மத்தேயு 9:10, 11; 11:19). ஜனங்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தனர் என்பது, இயேசுவுக்காக அவர்கள் என்னவாக முடியும் என்பதைப் போல் அவருக்கு அது காரியமாயிருக்கவில்லை. காட்டவில்லை, விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட ஸ்திரீயை பார்த்து, அவளைக் குற்றப்படுத்தியவர்கள் போன பின்பு, “நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை, நீ போ, இனி பாவுஞ்செய்யாதே” என்றார் (யோவான் 8:11).

இயேசு ஜனங்களின் வாழ்க்கையை மாற்றி அவர்களை விசுவாசமுள்ள ஊழியர்களாக மாற்ற முடியும். கிறிஸ்தவர்களாகவே மாறினவர்களின் பாவங்களை நாம் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. கர்த்தருடைய உதவியால், அவர்கள் மிகப் பெரிதாக அவருடைய ஊழியத்தில்

பயனடையக் கூடும். ஜனங்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தனர் என்பதை நாம் பார்க்காமல், அவர்கள் என்னவாக மாறுவார்கள் என்று பார்க்கலாமே.

பலதரப்பட்ட பின்னணியை உடைய மனுஷர்கள் ஒற்றுமையுடன் ஊழியஞ்செய்ய இயலும். இதுதான் இயேசுவைப் பின்பற்றும் படி அவர்கள் மாறியதன் விளைவு. கிறிஸ்துவைப் பின்பற்றுகிற அனைவரிடத்திலும் இது உண்மையே. நாம் எல்லாரும் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் (1 கொரிந்தியர் 12:13). நாம் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெறும் போது, இனியும் யூதரென்றும் கிரேக்கரென்றும் பாகுபடுத்தாமல், “நாம் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறோம்” (கலாத்தியர் 3:27, 28).

இனம் மற்றும் பின்னணி எதுவாயிருப்பினும், இயேசுவுக்காக நாம் எல்லாரும் ஒற்றுமையுடன் ஊழியம் செய்ய வேண்டியவர்கள், நியாயப்பிரமாணத்தை ஒழித்ததன் மூலம், யூதர்களுக்கும் புறஜாதிகளுக்குமிடையே இருந்த நடுச்சுவரை அவர் தகர்த்தார். நாம் எல்லாரும் ஒரே சரீரத்திற்குள் தேவனிடத்தில் ஒப்புரவாகும்படி சிலுவையினாலே அப்படிச் செய்தார் (எபேசியர் 2:14-16).

நம்முடைய பார்வையெல்லாம் தேவனுடைய ராஜ்யத்தையே ஒருமுகப்படுத்தியதாயிருக்க வேண்டும். திருமறையின் பெரிதான மையக் கருத்துக்களில் ஒன்று தேவனுடைய ராஜ்யம். தானியேல் தீர்க்க தரிசனமாக ரோமர்களின் ஆட்சி காலத்தில் அது ஸ்தாபிக்கப்படும் என்று சொன்னார். யோவான், இயேசு, அப்போஸ்தலர்கள், மற்றும் எபுபதுபேர் தேவனுடைய ராஜ்யம் (பரலோகராஜ்யம்) சமீபத்திருப்பதைப் பிரசங்கித்தார்கள் (மத்தேயு 3:2; 4:17; 10:7; லூக்கா 10:9, 11).

இயேசு பரலோகத்துக்கு திரும்பிப் போவதற்கு முன் அவர் பேசிய கடைசி காரியம் தேவனுடைய ராஜ்யம் தான் (நடபடிகள் 1:4-8). பிலிப்பு சமாரியரிடத்தில் பிரசங்கித்ததும் தேவனுடைய ராஜ்யத்தைப்பற்றித் தான் (நடபடிகள் 8:12). பவுலைக் குறித்து நடபடிகள் புத்தகத்தில் கடைசியாக சொல்லப்படுவது, அவர் தேவனுடைய ராஜ்யத்தை பிரசங்கித்தார் என்பது தான் (நடபடிகள் 28:31), அவருடைய ஊழியத்தின் நோக்கமும் பாரமும் அதுவாகவே இருந்தது (நடபடிகள் 20:25).

தேவனுடைய இராஜ்யத்தின் மதிப்பு நிலத்திலே புதைத்து வைக்கப்பட்ட ஒரு பொக்கிஷத்தை ஒரு மனுஷன் கண்டு பிடித்து எடுக்கப்படுவதற்கு ஒப்பானது. அது விலையேறப்பட்ட முத்துக்கு ஒப்பானது; அதைக் கண்டு பிடித்த ஒருவன் தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று அதை தனக்குச் சொந்தமாக்கிக் கொள்வது போன்றது (மத்தேயு 13:44-46). இராஜ்யத்தின் மகத்துவத்தினால், நமது வாழ்க்கை அதை பரப்புவதில் ஒப்புக் கொடுக்கப்பட வேண்டும், அதினால் இராஜ்யத்தின் ராஜாவாகிய, இயேசு மதிப்பளிக்கப்பட்டு கீழ்ப்படியப்படுவார்.

பவுலோடு இருந்தவர்களைப் போல, நாம் உடன் வேலையாட்களாக ராஜ்யத்திற்காகப் பணியாற்றக்கூடும். பவுல் கொரிந்தியர்களுக்கு அறிவுரை சொல்லி ஒன்றாயிருக்கவும், சவிசேஷ ஊழியர்களுக்குப் பின்னால் பாடுபடுத்திப் போகக் கூடாது என்றும் சொன்னார் (1 கொரிந்தியர் 1:10-13). கிறிஸ்துவுக்கு உடன் வேலையாட்களாயிருக்க வேண்டும் (1 கொரிந்தியர் 3:9)



அவர்களெல்லாரும் ஒரே பக்கமாக நிற்க வேண்டும். இந்தக் காரணத்தால், அவர்கள் மற்றவர்களைத் தவிர்த்து கிறிஸ்துவையும் தவிர்த்து ஒரு ஊழியக்காரனை மட்டும் பற்றிக் கொண்டிருத்தல் கூடாது.

இராஜ்யத்திற்கென ஊழியஞ் செய்கிறவர்களுக்குள்ளே போட்டிகளும், பொறாமைகளும், சண்டைகளும் அடிக்கடி நிகழ்கிறது, நம்முடைய யுத்தம் நம்மில் ஒருவருக்கொருவர் எதிரானதல்ல, மாறாக நம்மில் ஒவ்வொருவருக்கும் எதிராளியாகிய, பிசாசுடனும் அவனுக்கு ஊழியம் செய்கிறவர்களோடும் இருக்க வேண்டும் (எபேசியர் 6:11, 12).

கிறிஸ்துவுக்கென்று ஒன்றாக ஊழியம் செய்யும் போது, நாம் நேர்மையாக ஊழியம் செய்ய வேண்டும். அவர் நம்மை நம்முடைய கடந்தகால பாவத்திலிருந்து இரட்சித்திருக்கிறாரென்று அறிந்து, நாம் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்து, நமது பார்வையை தேவனுடைய ராஜ்யத்தின் மேல் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும்.

#### விசுவாசமுள்ள உடன் வேலையாட்கள் (4:10-14)

பவுல் தன்னோடு ஊழியஞ் செய்து கொண்டிருந்தவர்களைக் குறித்து நேர்மறை கருத்துக்களைச் சொன்னார். நாம் நமது சக கிறிஸ்தவர்களைக் குறித்து நல்லதைப் பேச வேண்டும் மேலும் மற்றவர்கள் நம்மைக்குறித்து நல்ல முறையில் பேச ஏதுவாக நம்முடைய நடத்தைகளைக் காத்துக் கொள்ள வேண்டும், பவுலின் உடன் வேலையாட்கள் மற்றவர்கள் தங்களைப் பின்பற்ற போதிய முன்மாதிரிகளாக இருந்தனர்.

*விசுவாசமுள்ள சிநேகிதன்.* அரிஸ்தர்க்கு ஒரு முன்னுதாரணமுள்ள கிறிஸ்தவன். எபேசுவில் ஒரு கோபத்தால் நிறைந்த கூட்டால் அரங்க சாலைக்குள் இழுத்துக் கொண்டு போகப்பட்ட போதும் அவர்களுக்கு முன்பாக விசுவாசத்தில் தரித்திருந்தான் (நடபடிகள் 19:29). அவன் பவுலோடு கூட பயணம் பண்ணி (நடபடிகள் 20:4) பவுல் காவலில் வைக்கப்பட்ட போதும் அவருக்கு தோள் கொடுத்தான் (நடபடிகள் 27:2). ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் அரிஸ்தர்க்குவைப் போன்ற ஒரு விசுவாசமுள்ள சகோதரன் தேவை நாமும் மற்றவர்களுக்கு அவ்விதமான நண்பர்களாக இருக்க முற்சிப்போம்.

*தேர்ச்சியடைந்த சகோதரன்.* மாற்கு நம்பிச் சார்ந்திருக்கக் கூடாத ஒரு வாலிபனாயிருந்து பின்னர் கர்த்தருக்கு பிரயோஜனமுள்ள ஒரு ஊழியக்காரனாக மாறினான். வாலிபர்களின் தவறுகள் இயேசுவுக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு தடங்கலாயிராதபடிக்கு ஒருவர் அவர்களை தடைசெய்யாதிருக்க வேண்டும். இப்படிப்பட்ட முறையில் முன்னேற்றம் காட்டுபவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களுடைய வளர்ச்சியைப் பாராட்ட வேண்டும்.

*மற்றொரு ஊக்கமளிப்பவன்.* யூஸ்து, மற்றவர்களோடு கூட, தன்னுடைய முந்தின மதத்தை விட்டு இயேசுவைப் பின்பற்றுவதில், ஒரு முன் மாதிரியாயிருந்தவன். தனது யூத பாரம்பரியத்தை விட்டு, அவன் மற்றவர்களும் இயேசுவை அறிந்து கொள்ள உதவி செய்வதில் தன்னை உட்படுத்திக் கொண்டவன். அவனும் மற்றவர்களும் தங்கள் மதத்தை மாற்றிக் கொண்டது மாத்திரமல்ல, கர்த்தருக்கு முன் ஒரு முதன்மைத்துவம் வாய்ந்த

ஊழியக்காரனாகிய பவுலை ஆறுதல்படுத்தினவன்.

உறுதியாய்த் தரித்திருந்த உடன் வேலையான். எப்பாப்பிரா ஒரு “குழுவாக ஊழியஞ்செய்தவர்களில் ஒருவன்.” அவன் ஒரு நல்ல முன் மாதிரியாயிருந்த நபர், தனக்காக அல்லாமல் பிறருக்காக ஊழியஞ் செய்தவன். பவுல் அவனைக் குறித்து பின்வரும் காரியங்களை வெளிப்படுத்தினார்:

(1) அவன் இயேசுவுக்குக் கட்டப்பட்ட ஒரு உடன் வேலையாளாக, அல்லது அடிமையாக ஊழியஞ் செய்தான் (1:7; 4:12). நாம் நம்முடையவர்களல்ல, நாம் இயேசுவின் இரத்தத்தால் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டவர்கள் (நடபடிகள் 20:28; 1 கொரிந்தியர் 6:19, 20). இதனால், நாம் செய்கிற எல்லாவற்றிலும் அவருடைய சித்தத்தைத்தேட வேண்டும், விசுவாசமுள்ள ஊழியம் தேவை. சரியான காரியங்களைப் பேசுவது முக்கியமானதுதான், ஆனாலும் சரியான காரியத்தைச் செய்வது எதிர்பார்க்கப்படுவது (மத்தேயு 7:21; லூக்கா 6:46).

(2) அவன் மற்றவர்களுக்கு மனமுவந்து பிரயாசப்பட்டான். இயேசு முற்றிலும் சுய நலமற்ற ஊழியம் செய்ததற்கு ஒரு எடுத்துக் காட்டு. அவர் தம்மைத் தாமே பிரியப்படுத்திக் கொள்ள எதையும் செய்ய வில்லை, மாறாக, பிறருக்கு ஊழியஞ்செய்யவே வகை தேடினார் (ரோமர் 15:3). அவர் அண்ட சராசரங்களுக்கும் ஆண்டவராயிருந்தும், தம்மைத்தாமே தாழ்த்தி, அடிமையின் ரூபமெடுத்தார் (மத்தேயு 20:25-28; பிலிப்பியர் 2:7). கிறிஸ்தவர்கள் அதே போல ஊழியஞ் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்.

(3) அவன் மற்றவர்களைக் குறித்து அக்கறையுள்ளவனாயிருந்தான். எப்பாப்பிராவின் கொலோசெயருக்குச் செய்த ஊழியம் அவர்களுடைய நலனில் அவன் அக்கறையுள்ளவனாயிருந்ததிலிருந்து வந்தது, இருதயப்பூர்வமான ஊழியஞ் செய்யப்படுவதற்கு முன், ஊழியஞ்செய்கிறவர்களின் இருதயத்தில் ஒரு இயல்பான அக்கறை இருக்க வேண்டியது அவசியம். பவுலின் உடன் வேலைக்காரர்கள் வித்தியாசப்பட்ட உள்ளூர் சபைகளில் விசேஷித்த ஆர்வமுடையவர்களாய்க் காணப்பட்டனர். எப்பாப்பிராவின் பிரதானமான அக்கறையெல்லாம் கொலோசெயில் இருந்த சபையில்தான், ஒருவேளை அவன் அந்த உள்ளூர் சபையை நாட்டுவதற்கு உதவி செய்தவன் மற்றும் அங்கிருந்த சகோதரர்களோடுச் சேர்ந்து ஊழியம் செய்தான் என்பதால் அப்படி அக்கறையுள்ளவனாயிருந்திருக்கக் கூடும்.

(4) அவன் நேர்மையாக மற்றவர்களுக்காக ஜெபித்தான். எப்பாப்பிரா கொலோசெயருடன் இருக்கவில்லை, ஆகிலும் அவர்களுக்கு உதவிசெய்வதில் தன்னால் இயன்றதைச் செய்தான். குறிப்பாக அவர்களுக்காக அவன் ஜெபம் பண்ணினான். விசுவாசிகள் ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கவேண்டும். சில விஷயங்களில், நாம் நேசிக்கிறவர்களுக்கு உதவி செய்ய இதுவே சிறந்த வழி.

முரண்பட்ட சகோதரர்கள். லூக்காவின் ஜீவியம் தேமாவிடமிருந்து வித்தியாசப்பட்டது. லூக்கா பவுலுக்கும் இயேசுவுக்கும் உண்மையுள்ள வனாயிருந்தான், தேமா இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசைவைத்து பிரிந்து போனான் (2 தீமோத்தேயு 4:10, 11). மனிதவர்க்கம் சுதந்தரம் பெற்ற ஜீவிகள்; தெரிவு செய்யும் உரிமையை தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். இயேசுவின் பெரிய ஊழியக்காரர்களில் ஒருவரான பவுலுடன் ஊழியம் செய்த பிறகும், தேமா அவிசுவாசமுள்ளவனாக மாறினான். அதே போல இயேசுவை யூதால்

கைவிட்டான், ஒவ்வொரு கிறிஸ்தவனும் பவுலின் எச்சரிக்கையை பரிசீலிக்க வேண்டும்; “இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக் கடவன்” (1 கொரிந்தியர் 10:12).

உலக ஆசை பண ஆசையையும், தற்பிரியத்தையும், உலக இன்பங்களில் நாட்டத்தையும் கொண்டு வரும் (1 தீமோத்தேயு 6:10; 2 தீமோத்தேயு 3:2, 4). இந்த ஆபத்துக்கள் சுருக்கமாக 1 யோவான் 2:15, 16ல் சொல்லப்பட்டிருக்கிறது:

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை, ஏனெனில், மாம்சத்தின் இச்சையும். கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம்பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள்.

### “ஊழியத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்” (4:15-18)

பவுலின் தனிப்பட்ட வாழ்த்துரையில், அவர் இந்த நிருபம் லவோதிக் கோயிலிலுள்ள சபையிலும் வாசிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். அர்க்கிப்புவைத் தனிமைப்படுத்தி அவன் பெற்றுக்கொண்ட ஊழியத்தை நிறைவேற்ற உற்சாகமளித்தார்.

சபையைக் குறித்த அக்கறை. உலகளாவிய கிறிஸ்துவின் சபைகளில் பவுல் ஆர்வமுடையவராயிருந்தார், அவர் நேரில் போய் பார்த்திராத உள்ளூர் சபைகளில் கூட ஆர்வங்காட்டினார், இது கொலோசெயருக்கு எழுதின தனது நிறைவு வாழ்த்துரையிலும் அவரது நிருபத்தின் ஆரம்பத்தில் சொன்ன வாக்கியத்திலும் தெளிவாகக் காணுகிறது: “உங்களுக்காகவும் லவோதிக் கோயிலிலிருக்கிறவர்களுக்காகவும், சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லாருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறிய விரும்புகிறேன்” (2:1). அவர் தன் கொரிந்தியருக்கு எழுதின நிருபத்தில் தான் சந்தித்த சரீர கஷ்டங்களையும் குறிப்பிட்டபின், அவர் தொடர்ந்து, “இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளையும் குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள் தோறும் நெருக்குகிறது” என்றார் (2 கொரிந்தியர் 11:28).

கிறிஸ்துவின் சரீரத்தில் நாமும் அதே அன்பும் அக்கறையும் உள்ளவர்களாயிருக்க வேண்டும். நாம் உள்ளூர் சபைக் குடும்பமாகிய கிறிஸ்தவர்களில் ஒரு அங்கம் மாத்திரமல்ல, ஆனால் ஒரு பெரிய ஐக்கியத்திலுள்ள அங்கத்தினர்களிலும் ஒருவராயிருக்கிறோம், அது தான் இயேசு தலையாயிருக்கிற அவருடைய ஒரே சரீரம். நாம் இந்த பூமியிலே எல்லாரும்தேவனுடைய குடும்பமாயிருக்கிறோம் மேலும் அவருடைய சேனைகளோடும் கூட தேவனுடைய பரலோகத்தில் அவருடைய பரம குடும்பத்திலும் ஒன்றாக அங்கம் வகிப்போம் (எபேசியர் 3:15; சொல்லப்படுகிற ஒரே வேறு இடம், ஓரக்கா 2:4; நடபடிகள் 3:25). ஆதலால், நாம் எங்குமுள்ள எல்லா கிறிஸ்தவர்களுக்காகவும் ஊழியம் செய்து ஜெபிக்கவும் வேண்டியவர்கள்.

நம்முடைய உள்ளூர் சபை நமது மிகப் பெரிதான சார்புத் தன்மையில் தன்னை ஈடுபடுத்தி தொழுகையில் தரித்திருக்கும், ஆகிலும் நம்மிலே ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் அனைத்து ஜனங்களையும்

குறித்து ஆர்வங்காட்டுவது அவசியம். எல்லா இடங்களிலுமிருக்கிற பவுலுக்குத் தெரிந்திருந்த சபைகள் உட்பட அனைவரும் ரோமாபுரியிலிருந்த சபைக்கு வாழ்த்துதலை அனுப்பினார்கள் (ரோமர் 16:16). கிறிஸ்துவின் முழு சரீரத்திலும் நமது அக்கறையைக் காட்டுவதில் ஆதிக்கிறிஸ்தவர்களைப் பின்பற்றுவோமானால் அது நமக்கு நன்மை பயக்கும்.

வசனத்துக்குரிய அதிகாரத்தை மதிக்க வேண்டும். முதல் நூற்றாண்டில் பவுலின் நிருபங்கள் கிறிஸ்துவின் சபைகளில் குறிப்பிடத்தக்கவைகளாயிருந்தன, அதே பாரமிக்க அதிகாரமாக நமக்கும் அது இன்றைக்கும் இடம் பெறவேண்டும். அவைகள் மற்ற சபைகளுடன் பகிரப்பட்டு வாசிக்கப்பட வேண்டும் என்று வேண்டிக் கொண்டது அவர் அவைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார் என்று பொருள்படுகிறது.

அவர் தமது செய்தியை மனுஷரிடமிருந்து பெற்றிருக்கவில்லை, இயேசு கிறிஸ்துவிடமிருந்து பெற்றார் (கலாத்தியர் 1:11, 12). அவருடைய நிருபங்கள், பாசிசுத்த ஆவியைக் கொண்டு, இயேசுவால் வெளிப்படுத்தப்பட்டவைகள் வாசிக்கக்கப்பட்டு புரிந்து கொள்ளப்பட வேண்டும் (2 கொரிந்தியர் 1:13; எபேசியர் 3:3-5). அவைகளை மனுஷர்களாலோ பவுலோலோ வந்தவைகளைக் காட்டிலும் மேலானவைகளாக எண்ண வேண்டும்; அவைகள் கிறிஸ்துவின் கட்டளைகளாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவைகள் (1 கொரிந்தியர் 14:37).

பேதுரு பவுலின் நிருபங்களை உணர்ந்து ஏற்றுக் கொண்டு தனக்கு அருளப்பட்ட ஞானத்தின் விளைவாக அதைக்குறித்து எழுதினார். அவர் தனது ஏற்புடமையின் முத்திரையை அவை தேவனால் கொடுக்கப்பட்ட வசனம் என்றும், மற்ற எல்லா வசனங்களோடும் சமஅதிகாரம் பெற்றவை என்றும் பதிவு செய்தார் (2 பேதுரு 3:15, 16).

அதே அதிகார இடத்தை சபைகளில் பவுலின் நிருபங்களுக்கு நாம் கொடுக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் அவைகளை வாசித்து, படித்து, கீழ்ப்படிய வேண்டும், ஏனெனில் அவைகள் இயேசுவின் கட்டளைகளைக் கொண்டவை. இயேசு, மத்தேயு, மாற்கு, லூக்கா, மற்றும் யோவான் ஆகிய சவிசேஷங்களில் பேசினவைகளை மதிப்பது போன்ற அதே மரியாதையை அவைகளுக்கும் கொடுக்க வேண்டும்:

அவருடைய காரியங்களினிமித்தம் நமது தாலந்துகளை நேர்மையாகப் பயன்படுத்த வேண்டும். பவுல் அர்க்கிப்பு தனது ஊழியத்தை நிறைவேற்றும் படி வேண்டினார்: அதே வேண்டுகோள் நம்மெல்லாருக்கும் கொடுக்கப்படலாம் - நாம் நமது இயேசுவின் ஊழியத்தில் முழுமையாக ஈடுபட வேண்டும். நாம் எல்லாருமே ஒரே மாதிரி ஊழியம் செய்யும்படி எதிர்பார்க்கப்படவோ அல்லது நாம் திராணியுள்ளவர்களோ அல்ல.

வேறு இடங்களில், ஆதிக்கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட திறமைகளைக் குறித்து பவுல் பேசினார். “அவர் சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்” (எபேசியர் 4:11). அப்படிப்பட்ட ஸ்தானங்களெல்லாம் கிறிஸ்தவர்களை தகுதியுடையவர்களாக்கும் பொருட்டும் கிறிஸ்துவின் சரீரத்தின் வேலைக்காகவும் பக்திவிருத்திக்காகவும் செயல்படுவோரைமாத்திரம்

உள்ளடக்கியது (எபேசியர் 4:12). இந்தப் பணிகள் அனைத்தும் கிறிஸ்துவின் சாரீரம் முழுவதையும் உட்படுத்துவதில்லை.

எல்லாரும் அப்போஸ்தலர்களாக, தீர்க்க தரிசிகளாக, போதகர்களாக இருப்பதில்லை (1 கொரிந்தியர் 12:29). அப்போஸ்தலர்களெல்லாரும் சபையின் அஸ்திபாரத்தில் இருக்கிறார்கள் (எபேசியர் 2:20), அது ஏற்கனவே போடப்பட்ட அஸ்திபாரம். இன்றைக்கு நாம் அதன்மீது கட்ட வேண்டியவர்கள், ஆதிகிறிஸ்தவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்தில் தரித்திருந்தது போல (நட்படிகள் 2:42). அவர்கள் ஆவியின் மூலம் வசனங்கள் அருளப்பட்டவர்கள் (எபேசியர் 3:5). நம்மில் எல்லாருமே போதகராக இருப்பதற்கு எதிர் பார்க்கக் படுவதில்லை (யாக்கோபு 3:1). ஒரு நபர் போதிக்க துவங்கும் முன், அவன் போதிக்கத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் (எபிரெயர் 5:12).

ரோமர்கள் கிறிஸ்துவுக்கென்று எப்படிப்பட்ட ஊழியத்தை செய்தாலும் அதை நேர்மையாக செய்யும்படி பவுல் அவர்களை வேண்டிக்கொண்டார்.

நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்வார்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக் கடவன். ஊழியஞ் செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிற திலும், புத்தி சொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்து கொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக் கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்காசத்துடனே செய்யக் கடவன் (ரோமர் 12:6-8).

நாம் நமது ஊழியம் இன்னதென்று அறிந்து கொள்ளும்படியும் நமது திறமைக்கேற்ப அவைகளை நிறைவேறப் பண்ணவும் எதிர்பார்க்கப்படுகிறோம். பவுல், “சகோதர சிநேகத்திலே ஒருவர் மேல் ஒருவர் பட்சமாயிருங்கள்; கனம் பண்ணுகிறதில் ஒருவருக்கொருவர் முந்திக் கொள்ளுங்கள், அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்” என்று எழுதினார் (ரோமர் 12:10, 11).

அர்க்கிப்புவின் அறைகூவல் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது. “நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவன மாயிருப்பாயாக” (கொலோசெயர் 4:17). இது ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஜாக்கிரதையாய்க் கவனிக்க வேண்டிய சரியான புத்திமதி.

சுருக்கச் சொன்னால், நாம் கிறிஸ்துவின் சாரீரத்தில் இருக்கிற எல்லாரையும் குறித்து ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்களாயிருக்க வேண்டும். பவுலின் போதனைகளெல்லாம் கிறிஸ்துவின் அதிகாரத்தால் கட்டுமானம் பெற்றவை. அவைகளில் அவருடைய கட்டளைகள் அடங்கியிருப்பதால் அவைகளை நாம் கண்ப்படுத்த வேண்டும். ஒரோமாதிரியான ஊழியம் நம்மெல்லாருக்கும் இல்லை, ஆகிலும் நமக்களிக்கப்பட்ட ஊழியத்தில் நாம் இயேசுவுக்கென்று நேர்மையாக சிறப்பாக ஊழியம் செய்யக்கூடும்.

குறிப்புகள்

<sup>1</sup>David M. Hay, *Colossians*, Abingdon New Testament Commentaries (Nashville: Abingdon Press, 2000), 156. <sup>2</sup>மத்தேயு 10:13, 14, 41; மாற்கு 6:10, 11; லூக்கா 9:4, 5; 10:8; எபிரெயர் 11:31. <sup>3</sup>1 கொரிந்தியர் 6:9, 10; 15:50; கலாத்தியர் 5:21; எபேசியர் 5:5; காண்க 1 தெசலோனிக்கேயர் 2:12. <sup>4</sup>காண்க ரோமர் 5:2; 11:20; 14:4; 1 கொரிந்தியர் 7:37; 10:12; 15:1; 2 கொரிந்தியர் 1:24; எபேசியர் 6:11, 13, 14. <sup>5</sup>காண்க லூக்கா 13:24; யோவான் 18:36; 1 கொரிந்தியர் 9:25; கொலோசெயர் 1:29; 1 தீமோத்தேயு 6:12; 2 தீமோத்தேயு 4:7. <sup>6</sup>ரோமர் 16:5, 8, 9, 12; எபேசியர் 6:21; கொலோசெயர் 1:7; 4:7, 9; 2 தீமோத்தேயு 1:2; பிலேமோன் 1, 2, 16. <sup>7</sup>நடபடிகள் 16:10-17; 20:5-15; 21:1-18; 27:1-8, 15-20, 27-29, 37; 28:1, 2, 10-16. <sup>8</sup>Eusebius *Church History* 3.4; Jerome *On Illustrious Men* 3.7. <sup>9</sup>R. T. A. Murphy, "Luke, Evangelist, St.," in *New Catholic Encyclopedia*, 2d ed., ed. Thomas Carson and Joann Cerrito (New York: Thomas Gale, 2003), 8:856. <sup>10</sup>Jerome *On Illustrious Men* 5.

<sup>11</sup>A. F. Walls, "Apocryphal Epistles," in *The International Standard Bible Encyclopedia*, rev., ed. Geoffrey W. Bromiley (Grand Rapids, Mich.: Wm. B. Eerdmans Publishing Co., 1979), 1:180. <sup>12</sup>மார்சியோன், கிறிஸ்தவப் பிரிவின் ஸ்தாபகர், குறைந்த பட்சம் கி.பி. நான்காம் நூற்றாண்டுவரை நீடித்தது, கிபி. 144ல் சபையால் விலக்கி வைக்கப்பட்டது அதன் பெயர் மற்றும் உபதேசம் மறையியல் ஞானிகள் மற்றும் மதங்களுக்கு எதிரானவை போன்றது. அவருடைய மூன்று சுவிசேஷங்களின் நிராகரிப்பு சபை புதிய ஏற்பாட்டில் எவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்த ஏதுவாக்கியது. <sup>13</sup>Herbert M. Carson, *The Epistles of Paul to the Colossians and Philemon: An Introduction and Commentary*, The Tyndale New Testament Commentaries (Grand Rapids, Mich.: Wm. B. Eerdmans Publishing Co., 1960), 101–2. <sup>14</sup>D. E. Hiebert, "Archippus," in *The Zondervan Pictorial Encyclopedia of the Bible*, ed. Merrill C. Tenney (Grand Rapids, Mich.: Zondervan Publishing Co., 1975), 1:287. <sup>15</sup>Eduard Lohse, *Colossians and Philemon*, trans. William R. Poehlmann and Robert J. Karris, Hermeneia (Philadelphia: Fortress Press, 1971), 175, n. 50. <sup>16</sup>ரோமர் 1:7; 16:20, 24; 1 கொரிந்தியர் 1:2; 16:23; 2 கொரிந்தியர் 1:2; 13:14; கலாத்தியர் 1:3; 6:18; எபேசியர் 1:2; 6:24; பிலிப்பியர் 1:2; 4:23; கொலோசெயர் 1:2; 4:18; 1 தெசலோனிக்கேயர் 1:1; 5:28; 2 தெலோனிக்கேயர் 1:2; 3:18; 1 தீமோத்தேயு 1:2; 6:21; 2 தீமோத்தேயு 1:2; 4:22; தீத்து 1:4; 3:15; பிலேமோன் 3, 25.

## பர்னபா, மாற்குவின் இனத்தான் (4:10)

சீப்புருத் தீவைச் சேர்ந்த ஒரு லேவியனாகிய யோசே என்பவன், அப்போஸ்தலர்களால் பர்னபா என்று பெயரிடப்பட்டிருந்தான் (நடபடிகள் 4:36). இந்தப் பெயரின் பொருள் “ஆறுதலின் மகன்” அல்லது “புத்திமதியின் மகன்” (NEB) பர்னபா தான், ஏழைகளுக்கு உதவும்படி தனக்குத் சொந்தமாயிருந்த நிலங்களையும் வீடுகளையும் விற்ற முதல் கிறிஸ்தவ தர்மவான் என்று குறிப்பிடப்பட்டான். அவன் பவுலின் சார்பாக அப்போஸ்தலர்களுடன் பேசி, அப்போஸ்தலனைக் குறித்து இருந்த சந்தேகத்தைப் போக்கும்படிக்கு கிறிஸ்தவ சமுதாயத்தை சீர்குலைக்க அவர் எதிர்பார்த்த சம்பவங்களையும் இப்போது மாறியதையும் விவரித்தான் (நடபடிகள் 9:27). ஒரு புறஜாதி மாநிலத்தில் இருந்த சீரியாவின் அந்தியோகியாவில் துவங்கியிருந்த ஊழியத்தின் அப்போஸ்தலர்களின் அக்கறையால், பணியில் உதவும்படி பர்னபாவை அனுப்பினார்கள் (நடபடிகள் 11:19-23), “அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்” (நடபடிகள் 11:24). ஊழியத்தைக் குறித்து ஆராய்ந்து பார்த்த பின், அவன் தரிசுப் பட்டணத்துக்கு பயணம் பண்ணி அந்தியோகியாவிலுள்ள சபையில் ஊழியம் செய்யும்படி பவுலை திரும்பக் கூட்டி வருவதில் உதவி செய்தான் அங்கே அவர்கள் ஒரு வருட காலம் தங்கியிருந்தனர் (11:25, 26).

பரிசுத்த ஆவியானவர் பர்னபாவையும் அவனுடைய இனத்தானாகிய மாற்குவையும் முதலாவது சவிசேஷப் பயணத்தில் பவுலுடன் அனுப்பி வைத்தார். அவர்கள் சீப்புருத் தீவுக்குப் போய்ச் (நடபடிகள் 13:1-4) சேர்ந்த பொழுது, பவுல் பாப்போ பட்டணத்தில் (சவிசேஷப் பயணத்தில்) தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பை துவங்கினார் என்று தெரிகிறது (நடபடிகள் 13:13). அவர்கள் பம்பிலியாவிலிருந்த பெர்கே வழியாக பயணம் பண்ணின போது, மாற்கும் அவர்களை விட்டுவிட்டுப் போய்விட்டான், பிறகு பிசிதியாவிலுள்ள அந்தியோகியாவுக்கும், இக்கோனியா, லீஸ்திரா, மற்றும் தெர்பைக்கும் வந்தார்கள் (நடபடிகள் 13:13-14:20). லீஸ்திராவில் ஜனங்கள் பர்னபாவை “யூப்பித்தர்” என்றழைத்தனர் (நடபடிகள் 14:12), அது கிரேக்க பிரதான கடவுள், அவன் தோற்றத்தில் கவர்ச்சிகரமாய் இருந்தான் என்று மறைமுகமாய் உணர்த்துகிறது. பயணத்திலிருந்து திரும்பி வருகையில், பவுலும் பர்னபாவும் (உள்ளூர்) சபைகள் தோறும் மூப்பர்களை நியமித்தனர் (நடபடிகள் 14:23).

அவர்கள் சீரியாவிலுள்ள அந்தியோகியாவுக்கு வந்தபோது, பவுலும் பர்னபாவும் எதிர்ப்புகளை சந்தித்தனர், ஏனெனில் அவர்கள் புறஜாதிகளை விருத்த சேதனம் செய்யும்படி கோரவில்லை அல்லது மோசேயின் பிரமாணத்தை கைக் கொள்ளச் செய்யவில்லை (நடபடிகள் 15:1). எருசலேமில் காரியங்களை சரிசெய்த பின்பு, மீண்டும் அந்தியோகியாவுக்குப் போய் விட்டார்கள் (நடபடிகள் 15:30).

பவுல் தனது முதல் பயணத்தில் நாட்டிய சபைகளைப் பார்வையிடவும் இரண்டாவது சவிசேஷப்பயணத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் தீர்மானித்தார். பவுல் யோவான் மாற்கு தங்களோடு செல்ல மறுப்புத் தெரிவித்தார் ஏனெனில் அவன் பெர்கேயில் அவனை விட்டு வந்து விட்டான் என்பதால் தான் (நடபடிகள் 15:36-39). மிகுந்த தர்க்கத்திற்குப் பின் இருவரும்

தனித்தனியாகப் போய் விட்டனர். பர்னபா தன் இனத்தானாகிய மாற்குவைக் கூட்டிக் கொண்டு, சீப்பூருக்குப் போனான் (நடபடிகள் 15:38), பவுல் சீலாவைத் தெரிந்து கொண்டு தனது இரண்டாவது சவிசேஷப் பயணத்தில் போய்விட்டார் (நடபடிகள் 15:40).

பவுலும் பர்னாவும் மீண்டும் எப்போதாவது ஒன்று சேர்ந்தார்களா என்பதை திருமறை குறிப்பிடவில்லை. பவுல் அவனைக் குறித்து கொலோசெயர் மற்றும் கொரிந்தியர் நிருபங்களில் எழுதுகிறார் (1 கொரிந்தியர் 9:6), இதிலிருந்து பவுல் இன்னமும் பர்னாபாவை நேசித்தார் என்பதையும் அவனுக்கு எதிரான எந்த பகையையும் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிகிறது. பர்னபா, அனுப்பப்பட்ட எழுபது பேரில் ஒருவன் என்பதாகவும் (லூக்கா 10:1), மேலும் சீப்பூருத்தீவில் இரத்த சாட்சியாக மரித்தான் என்பதாகவும் பாரம்பரியம் கூறுகிறது. .

### ... நாம் எப்படி “கிறிஸ்துவுக்குள்ளாக” முடியும்?

கிறிஸ்துவுக்குள்ளிருக்கும் ஒரு நபர் அவருக்குள் இருக்கும் சகல ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் அநுபவிக்க இயலும். இது உண்மையாதலால், இரண்டு முக்கியமான கேள்விகளுக்குப் பதில் தேவை. முதலாவதாக, “ஒருவர் எப்படி கிறிஸ்துவுக்குள்ளாகிறார்?” பவுல் அளிக்கும் பதில், “கிறிஸ்து இயேசுவுக்குள் ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?” (ரோமர் 6:3); “கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நீங்களெல்லாரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே” (கலாத்தியர் 3:27). ஞானஸ்நானம் பெற்றவர்கள் அதற்குமுன் சவிசேஷத்தைக் கேள்விப்பட்டிருக்க வேண்டும் (யோவான் 6:45), விசுவாசிக்க வேண்டும் (மாற்கு 16:15, 16), மனத்திரும்ப வேண்டும் (நடபடிகள் 2:38), மற்றும் இயேசுவை கர்த்தர் என்று அறிக்கையிட வேண்டும் (நடபடிகள் 8:37; ரோமர் 10:9, 10). இரண்டாவது கேள்வி “ஞானஸ்நானம் பெற்ற ஒரு நபர் இன்னமும் கிறிஸ்துவுக்குள் இருக்கிறார் என்பதை எப்படி அறிந்து கொள்ளக்கூடும்?” யோவானின் எழுத்துக்கள் இதற்கு பதிலளிக்கின்றன: “அவருடைய வசனத்தைக் கைக் கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகவே பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோம் என்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்” (1 யோவான் 2:5). “அவருடைய கட்டளைகளை கைக் கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவரில் நிலைத்திருக்கிறார்” (1 யோவான் 3:24).

இந்த உலகத்தில் ஒருவர் மிக முக்கியமான ஒரு நட்புறவு இந்த வாழ்க்கையில் கொண்டிருக்க அவர் கிறிஸ்துவுக்குள் இருப்பதும் கிறிஸ்துவுடன் இருப்பதும் தான், இந்த ஆவிக்குரிய உறவுமுறையோடு ஒப்பிடும்போது மற்ற எல்லா உறவுமுறைகளும் மங்கிப் போனவைகளே. கிறிஸ்துவுக்குள் நிலைத்திருப்பவர்கள் அதிகக் கனிகளைக் கொடுப்பார்கள் (யோவான் 15:5). கிறிஸ்துவுக்குள் கனி கொடாத கிறிஸ்தவன் அப்புறப்படுத்தப்படுகிறான், மேலும் கிறிஸ்துவுக்குள் தரித்திருக்காத ஒருவன் அக்கினியிலே எறியப்படுகிறான் (யோவான் 15:2, 6). இப்படி நடக்குமானால், அவன் கிறிஸ்துவுக்குள் இருக்கும் நித்திய ஜீவனை இழந்து போகிறான் என்று பொருள்படும் (1 யோவான் 5:11).